

அர்த்தவசனீ

தேய்வீக மாதுப் பத்திரிகை

மலர்: 13

ஸிவாந்த அடிசீரி

வருட-

இதழ்: 4

ஜூலை—ஆகஸ்ட் '61

சந்தா

ரூ. 3.00



- தீவியில் சந்தர் ஜம்புவன்கள் ஒன்றுகி
வழிபடுகிறார்

சித்திர வினாக்கல் பக்கம் 149

உள்பொருள்

	பக்கம்
முச்சின் பேச்சு (திருப்புகழ்மணி)	... 145
திருத்தில்லைக் காட்சி (கி. வா. ஜுகநாதன்)	... 149
குமாரஸ்தவ விளக்கவுரை (திருப்புகழ் சதுரார் சே. த. ராமலிங்கம் பிள்ளை, B.A.,B.T.)	... 153
திருப்புகழ் விரிவுரை (குகழுநி)	... 157
பகிரதன் (தென் மலைய முரிவர்க்கும்) பகிரதற்கும் அடியேன்	... 168
பெறும்பொறுப் புடையான் (கி. வா. ஐ.)	... 171
சாபம் தளிர்த்த சாம்பவி (ரஸபதி)	... 174
நாகுஸ்தன் கருணை வள்ளல் (ஆ. கி. ரங்கராஜன்)	... 184
THE DAY (Thiruppugal Mani)	... 188

அமிர்தவசனி சந்தாதாரர்க்ட்கு வேண்டுகோள்

சித்திரைம் முதல் பங்குனிம் முடிய வருடச் சந்தா உள்ளாட்டிற்கு ரூ. 3. பணம் முன்னதாக அனுப்பவும். வி. பி. இல்லை.

இலங்கைக்கு நான்கு வருடச் சந்தா வி. பி. தபால் செலவு உள்பட ரூ. 14.

மலேயா, ஆப்பிரிக்கா, மற்ற நாடுகளுக்கு நான்கு வருட சந்தா முப்பது லில்லிங்குகள். போஸ்டல் ஆர்டராக அனுப்பவும்.

சித்திரை மாதத்திற்கு முன்னதாகவே சந்தாத் தொகையை அனுப்பினால் தொடர்ந்து பத்திரிகை கிடைக்கும். வருட நடுவில் சந்தாச் செலுத்தினால், சித்திரைம் முதல் வந்த முன் இதழ்கள் கிடைக்கக் கூடியதை உத்தேசித்து, சந்தாத் தொகையைப் பெற்றுக் கொள்ளவோ, மறுக்கவோ கோரும்.

அமிர்தவசனி 54, பந்தர் தெரு, சென்னை.

குறிப்பு : முந்திய இதழ்களின் வருடத் தொகுப்புகள் 3-50 லிடம் கிடைக்கும். சில பிரதிகளை கைவசம் உள். தபால் செலவு ரூ. 1.

அமிர்தவசனி

ஏதய்வீக மாதப்பத்திரிகை

எல்லோரும் இன்புற் றிருக்க விணப்பதுவே
அல்லாமல் வேறென் றறியேன் பராபரமே.

ஆசிரியர் : முத்துவாழி

மாஸ் 13	பிலவளி ஆடிமீ ஜூலை-ஆகஸ்ட்—1961	இதற் 4
---------	----------------------------------	--------

முச்சின்பேச்சு

(திருப்புக்கும்பள்ளி)

பாற்கடலைக் கடைந்தனர் தேவர்கள். அன்பெனும் பாலில் பேதமனைத்தும் கரைந்து எல்லாம் ஒன்றூய் விட்டனவாம். அன்பிற்கு ஆண் பெண் சிறிது பெரிது என்ற பேதம் கிடையாது. ஆண்டவனிடம் உறுதியான பக்கி யெனும் மலையை நட்டு, வாசி (அல்லது) முச் செனும் வாசகியைக் கொண்டு இதயமாம் பாற்கடலைக் கடைந்தால், அங்கு அன்பு (அல்லது) அபேதமாகிய அமிருதம் தோன்றும். பிறர் என்று ஒதுக்கும் பேதம் நீங்கினால், பிறவியற்ற விலையாகிய சாகா நிலையை யடையலாம்.

மானிட உடல்களைத்தும் மலைகளே. மூலாதாரத் திலிருந்து முறையாக ஆறுமலைகளில் ஏறினால், ஆருவது ஆதாரமாகிய இரு புருவங்களுக்கும் நடுவில் ஒன்றை சுஷ்டாம்நு ஸ்தானத்தில் முருகன் காட்சி யளிப்பான். மலைநடுவிலுள்ள மலையாள தேசமாகிய தொண்டர் இதயமெனும் தினைப்புனத்திலே, ஒங்கார மெனும் முளையை நட்டு, முச்சாகிய வாசகியிலுல் கட்டி

ஹூமால் பொருள்கேரும், இயாத தொல்கீதரும் ;
பாழாகும் வாழ்வு, பயனில்கீல் கண்டாமே.

முருகனை ஸ்திரமாய் நிறுத்தினாம் வள்ளி. முருகா! முருகாவென்று கடைந்தாள். உள்ளத்திலுள்ள முருகன் வெளிப்பட்டு அவளை யாட்கொண்டான்.

ஒங்கார வெற்பாம முருகனை, உள்ளன்பாகிய பாற்கடவில் நிலைநிறுத்தி, முச்சுக்காற்றில் முருக நாமத்தை யேற்றி, முருகா! முருகாவென்று கடைந்தால் ஹ்ரீஸ் என்ற அமிருதம் தோன்றும். ஹ்ரீஸ் என்ற தொட்டில்தான் பராசகதி ஒங்காரப் பொருளாகிய முருகனை வைத்துத் தாலாட்டுகிறூன். ஒவ்வொரு ஹ்ரீவனுக்குள்ளும் அன்பாகிய பாறகடல் இருக்கிறது. அதை வண்ணமயான வாசியோடு முருகாவென்று கடைந்தாள் வள்ளி. கண்ணுவென்று கடைந்தனர் கோபிகள். சிவனே யென்று கடைந்தார் அப்பர். ‘விறகில் தீண்யப்போடும், பாவில நெய்யைப் போடும் உலகில் மறைந்து நின்று ஆடல் செய்யும் மாமணிச் சோதியலுகிய பரமசிவன், அவனுக்கும் நமக்குமுள்ள உறவாகிய அண்பெறும் கோலை கட்டி, முச்சாகிய கயிற்றினால் கடைந்தால் முனரிஹபான்’* என்றார் அப்பர்.

உடல் ஒருரதம். அதில் ஜங்கு குதிரைகளிருக்கின்றன. ஆண்டவன் அவற்றிற்குக் கொழுப்பைக் கொடுத்திருக்கின்றான். அவை நமக்கடங்காமல் ஓடிமரணமெனும் பள்ளத்தில் தள்ளிவிடும். முருகாவென்று கதறினால், அதில் அவன் வந்துட்கார்ந்து, ஜம்புலக குதிரையின் கொழுப்பை யடக்கித் தன் வழியிலோட்டுவான். ஆசையே ஜம்புலக குதிரையின் வகாம். அவ்வாசையை ஆண்டவனா தன்னிடத்திலிழுந்துக் கொண்டு ஆண்தத்தைத் தருவான் கவனணன் ஓட்டிய தேர் இதுவே. அவன்காட்டிய சக்கரத்தின் பேரராளியின் முன்னால், தன்னெளியிழுந்து

நல்லாரும் பொலலாரும் நாளிலத்தில் உள்ளாகள் எல்லாரும் தமமனம்போல் இன்பதுளபம் எய்துங்கே.

விட்டானும் சூரியன். இதையே பட்டப்பகல் வட்டத்தி கிரியி விரவாக, பக்தர்க் கிரதத்தைக் கடவிய பச்சைப் புயல் ” என்று குறிப்பிடுகிறார் அருணகிரியார்.

சினமே பாம்பின் விஷம் போன்றது. மூச்சாகிய பாம்பில் சினத்தை யேற்றினால், அது விஷம் போல் கொதிப்படைந்து நம்மைக் கொல்லுகிறது. மூச்சை சர்ப்பராஜுனகிய முருகனிடம் ஒப்படைத்தால், அவன் அகிலுள்ள விஷத் தன்மையைப் போககி அமிர்தமய மாக்கி விடுவான். ஆதலால் உடலையும், அவயவங்களையும் முருகனுடையதென்று நினைத்து வளர்க்க வேண்டும். ‘நான் என்று என்ற விஷத்தை வைத்து வளர்ப்பதால் அவை சரியாக வளருவதில்லை. முருகன் முக்திக்கொரு வித்து. சகதிச் சரவணான என்று உணர்ந்து அவனைத் தன்னுள் வைத்து வளர்ப்பவன் தொழுமாய் விடு கிறன். வேதப்பொருளும் வேதாதீநப் பொன்மாயிருப் பவன் முருகனே. அவனே சிவன். மனத்தினால் எந்த சூபத்தை எந்த நாமத்தினால் நாடுகிறானே அந்த சூபங்களைனத்தும் முருகனே. தெய்வம் என்று நாடுகிறதெல்லாம் முருகனைத் தவிர வேறில்லை. அவன் பகுத் தோடு ரக்தித்தருளும் நாட்களுக்கு காத்திருக்க வேண்டும்.

முருகனைக் கண்டு அவனுடன் கலந்து அனுபவித்து அனுபூதி யடையும் நாளை எதிர்பார்த்திருக்க வேண்டும். பக்தியினால் நாமனைவரும் தாய்மார்களாய் விடுகிறோம். அன்பென்றால் தாய். தாயைன்றல் அன்பு. ஆணவம் அண்டிற் கரந்தால் ஆண்களைனவரும் பெண்களாய் விடுவர். ராமனுடைய அண்டிற் கணந்து தாயானவள் சபரி. பரமபொருளே இராமனுடைய உருவில் வந்தது. மதங்க முனிவருக்குப் பணிவிடை செய்து கொண்டிருங்காள் சபரி. அவர் மோகுத்

பலவழியிற் சென்று படபடப்பைக் கொள்ளாமல் நலவழியிற் சாந்த நலனடைதல் நன்றியே.

திற்குச் செல்லும் பொழுது சபரியை கோக்கி, இராமன் இந்த வழியாக வருவன். அவனைக் கண்ட பிறகு நீ மோகந்தத்திற்கு வரலா மென்றார். இராம நாமத்தை விடாமல் சொல்லிக் கொண்டிருந்ததால் புனிதவதியான சபரி இராமனைக் கண்டாள். இத்தனை இராம நாமத்தை ஜூபித்த புண்ணியம் இன்று தான் பூத்த தென்றாள். நாமத்தை இராகத்தோடு சேர்த்துப் பாடுவதினால் மூச்சைக் கும்பகம் செய்து நிறுத்த முடியும். மூச்சினால் முருகனைக் கட்ட வேண்டும். இவ் வாறு வண்மையான வாசி யோடு (மூச்சோடு) சொன்னால் முருகன் காக்கி கொடுப்பான். நாமமே முருகன். நாமமேகுறி. செல்லும் நெறி. கைவல்யம் எல்லாம் அதுவே.

பிரம்ம ஜோதிப் பிழும்பாகிய முருகனுடைய அவதார நிகழ்ச்சியைக் கண்டு முப்பத்து முக்கோடி தேவர்களும் சேவித்தார்களாம். வேலேந்தி வந்த முருகனே, வில்லேந்தி இராமனுய் வந்தான்.

மனிதனுடைய பேராசை பத்துத் திஷைகளிலும் பரவும் பொழுது அவன் இராவணனாகிறான். அத்தகைய மனிதனையே இராவணனென்று குறிக்கிறது இராமாயணம். உலகத்திலுள்ள பொருள்களையெல்லாம் தனதாககிக் கொள்ள நினைத்து அப்பேராசையை நிறைவேற்ற பிரமனைக் குறித்துத் தவம் செய்தான். பிரமன் வந்தான். வரம் பெற்றுள் இராவணனா. அழியும் பொருளைப் பெற்றான். தவம் அழிந்தவுடன் அழியாப் பொருள் வந்து அவனையழித்து விட்டது. பத்துத் திஷைகளிலும் ஒருவினர் ஆசைகளாகிய தலைகளை யறுத்து நம்மை ரகுதிப்பவன் இராமனே. ஆசை நிங்கி ஆண்டவனையடைய ஆசைப்படும் ஜீவர்களையகைத்துக் காப்பவர்கள் கண்ணனும், கங்தனும். ஆதலால், இராமகிருஷ்ண முருகா, ஜூய ஜூய ஜூய ராதா கிருஷ்ண முருகா.

கந்தர் வரலாறு-4

திருத்தில்லைக் காட்சி (கி. வ. ஜகந்தாநா)

இறைவன் எல்லா உயிர்களுக்கும் தாயாக இருக்கிறான். அவ்வுயிர்கள் வாழ வேண்டிய கருவிகளைப் படைத்திருக்கிறான். அவனை நாம் மறந்தாலும் நம்மை அவன் மறப்பதில்லை. நமக்கு அவனிடம் அனுபு இருக்கிறதோ இல்லையோ நம்பால் அவனுக்கு உள்ள அருளுக்கு அளவே இல்லை. தாய்க்குக் குழந்தைகளிடத்தில் பெருங்கருணை இருக்கிறது. ஆனால் குழந்தைகள் வளர்ந்த பிறகு துணையிடம் அனுபடைய வர்களாக இருப்பார்கள் என்று சொல்ல இயலாது. சில சமயங்களில் மிடுக்குடைய மக்கள் தாயைப் புறக்கணிப்பதும் உண்டு; அப்பொழுதும் தாய்க்குப் பின்னொப்பம் விடுவதில்லை. இதனை எண்ணியே, “பெற்ற மனம் பித்து; பின்னொமனம் கல்லு” என்ற பழுமொழி எழுந்தது.

இறைவன் கருணையே வடிவானவன். அவனுடைய போருளுக்கு இஜையே இல்லை. ஆனால் மக்களுடைய கெஞ்சக்மொ கல்லாக இருக்கிறது. அதனை அறிந்தும் இறைவன் உயிர்கள் வாழ வகை செய்துகொண்டே இருக்கிறான். பின்னொகளின் மனம் கல்லாக இருந்தாலும் இறைவனுடைய அருளுள்ளாம் அவர்களைபால் பித்துடையதாக இருக்கிறது.

இவற்றை பெலவாம் எண்ணியே நாவலாரூராகிய கந்தரர் “பித்தா” என்று திருப்பதிகத்தைத் தொடங்கினார். பித்தாபிறை ரூபேப்ரூ மாணோஅரு எராவா எத்தானமற வாதே இனைக் கின்றேவ்மனத் துன்னை வைத்தாய் பெண்ணைத் தென்பால் வேண்டோப் நல்லாருட் ஒழையுள் அத்தாழைக் காளாப்புதினி அஸ்தேஷன வாமே!

கெருங்கிடெடு நாளிருந்தால் கேருமனம் வேறுபடும்
ஒருங்கி ஒதுங்கி உறவாடல் உத்தமமே..

இறைவனைப் பித்தா என்றார். அதனை விளக்குபவர் போலப் பிறை சூடு என்றார். சந்திரன் தக்கயாகத்தில் இறைவனுடைய திருவடியால் தேய்க்கப் பெற்றவன். காலமுயிலை பட்ட பொருளைத் தலையில் தூக்கிவைத்துக் கொள்பவன் பிததன் அல்லவா? ஆனால் பெருமான்; தலைவன்; பெரியவன். அப்படித் தலையில் எடுத்து அனிந்ததற்குக் காரணம் அவனுடைய அருளதான். அருளாளனுகிய அவன் இப்போது, “நான் அடிமை அல்ல” என்று மறுத்தும் வலியத தடுத்தாட்சிகாண்டான். இப்போது சுந்தர் அவனை மறக்க வில்லை. முன்பு மறந்தார். இனி எதனுலும் மறக்கமாட்டார்.

எந்தால்மற வாதேநினைக் கின்றேன்!

[எதனுலும் உன்னை மறவாமல நினைக்கின்றேன்.]

சுந்தரர், “நினைக்கின்றேன்” என்று சொன்னவுட் அப்படி சொல்வது தவறு என்று எண்ணினார். உடனே, “நானு வது, நினைப்பதாவது! நான் நினைத்த அழகுதான் தெரிந்திருக்கிறதே! இறைவனே திருவருளாலே தனைன் என் மனத்தில் நினைக்கும்படி வந்து இருந்தான். அவன் என் மனத்தில் தன்னை வைத்து நினைக்கச் செய்வதனால் நினைக்கின்றேன். இல்லையானால் அவனை, நினைக்கவேண்டும் என்று எளியேனுக்குத் தோன்றுமோ, தோன்றுதோ” என்ற எண்ணத்தினால்,

மனத்து உன்னை வைத்தாய்

என்றார்.

திருவெண்ணைய் நல்லூர் பெண்ணையாற்றங் கரையிலை இருப்பது. ஆஸயத்துக்கு அருட்டுறை என்று பெயர்.

வெண்ணைய் நல்லூர் அருட்டுறையில் அந்தா,

இத்தகைய பெருமானுக்கு அநாதி காலமாக ஆளாக இருப்பவர் சுந்தரர். அந்த உறவை மாற்றி, பினைப்படை

கடலைகள் போலக கடைசிவரை வாழ்க்கில்

உடலின் வினைகள்தாம் ஒவ்வொன்றைய வந்துறுமே.

அறித்து. " "நன் அடிமை அல்ல " என்று சொல்வது முறையா? அதுதானே பேதைமை? கைத்தியக்காரத்தனம்?

அந்தாவனக் காளாய், இவி அவ்ளேங்கள வாயே?

திருப்பதிகம் முழுவதையும் பாடியருளினார் சுந்தரர். அப்போது இறைவன் அசரிரியாக, "இப்படியே உலகில் பல வேறு தலங்களில் உள்ள நம்புக்கழைப் பாடுவாயாக!" என்று அருள் செய்தான். சுந்தரர் திருநாவல்லூர் சென்று எம்பெரு மாணிக்கித் திருப்பதிகம் பாடினார்.

சுந்தரரை மணக்க இருந்த பெண், சினபு கன்னியாகவே திருந்து அவரையே தியானம் செய்து வாழ்ந்து சிவலோக பதவியை அடைந்தாள்.

இறைவன் புகழ்பாடும் கடமையை மேற்கொண்டசுந்தரர், திருத்துறையூர் சென்று பதிகம்பாடி அப்பால் வேறு சில தலங்களை வழிபட்டார்; திலலீஸ் சென்று நடம்புரியும் பெருமாணை வணங்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்பால் எழுந்தது. பெண்ணொற்றைக் கடந்து திருவதிகைப்புறத்தே அணைந்தார். உழவாரப படையாளியாகிய திருநாவுக்கரசா பலகாலம் வாழ்ந்து திருத்தொண்டு புரிந்த அத் திருப்பதியைத் தம் காலங்களில் மிதிக்கக்கூடாது என்று அருகிலுள்ள சித்தவடமடம் என்ற இடம் சென்று திருவதிகைப் பெருமாணை எண்ணியபடியே படுத்திருந்தார். அப்போது சிவலெபருமான் ஒரு முதிய வேதியராக எழுந்தருளிச் சுந்தரர் தங்கிய மடத்துக்குட புகுந்து பள்ளி கொண்டார். சுந்தரர் தலையின்மேல் தம் திருவடி படும்படி படுத்திருந்தார். அப்போது சுந்தரர், "ஐயா, உம்முடைய அடிமை, என் தலையில் வைக்கிறோ!" என்று சொல்லப் பெருமான், "திசையறியாத மயக்கம் என்னுடைய முதுமைப் பிராயத்தால் வந்துவிட்டது" என்று சொன்னார். உடனே

தக்கார்தம் நட்பிருந்தும் தாழுகுணத்தா வாழ்ந்ததிலீசு அக்காரம் சேர்ந்தமணைல் என்றுண்பார் ஆரேயோ.
(அக்காரம் - சர்க்கரை):

சுந்தரர் வேறுபக்கமாகத் தலையை வைத்துப் படுத்தார். அப் போதும் அம்மறையவர் தலையின்மேல் கால்படும்படி படுத் திருக்கச் சுந்தரர், “இது என்ன? நான் எப்படிப் படுத்தாலும் என தலைமேல் காலை வைக்கிறே! நீர் யார்?” என்று கேட்டார். அப்போது இறைவன், “என்னை நீ அறிந்திலையோ!” என்று சொல்லி மறைந்தருளினான்.

வந்த மறையவர் இறைவனே என்று அறிந்து மனம் உருகினார் ஆரூரர். உடனே திருவீரட்டானப் பெருமானை, “தம்மானை அறியாத சாதியார் உள்ளே” என்று தொடங்கி ஒரு திருப்பதிகம் பாடினார்.

பிறகு கெட்டில் நதியில் நீராடி திருமாணிகுழியைத் தரிசித்துக்கொண்டு திருத்தினாகர் சென்று வழிபட்டுத் திருப்பதிகம் பாடித் திருத்தில்லை தோககிச சென்றார். இசைக்கருவிகளின் கீத ஓலியும் வேத ஓலியும் இடையருது ஓலிக்கும் தில்லையின் மருங்கே அணினாதார். அப்பெரும்பதியின் எல்லையை வணங்கி வடக்குத் திருவாயிலின் வழியே உள்ளே புகுங்தார். அவருடைய வருகையை அறிந்த தில்லைவா முந்தனார்கள் அவரை எதிர் கொண்டு பணிந்து அழைத்துச் சென்றனர். சுந்தரமூம் அவர் கனோப் பணிந்து அம்பலவாணை வணங்கும் பெருவிருப்பத் தோடு திருவீதியிலே புகுங்தார். வீதிவலம் வந்து திருக்கோயி ஹுள் புக்குத் திருச்சிற்றம்பலத்தை அடைஞ்சு நடராஜப் பெருமானை வணங்கினார்.

அப்போது அவர் அடைந்த பேரின்பத்தை என்னவென்று சொல்வது! அவருடைய ஏனைய புலன்கள் உணர்விழந்து போகக் கண்கள் மட்டும் ஆடும் பெருமான திருக்கோலத்தில் ஒன்றிணிட்டன. அநதுக் கரணங்கள் நான்கினுள் ஏனையைவ ஒடுங்கி நிற்கச் சித்தம் எம்பெருமான தியானத்தில் தனிநினரு ஒன்றியது. சததுவகுணம் மேலோங்கி நிற்க மற்றவை அடங்க

ஏழை யிராமன், இளிச்சவாய் நார்க்கிங்கன்,
கூழிடையன் கண்ணனென்னக் கூறும்நா வும்ஹளதே.

நின்றூர் அவர். இறைவன் திருக்கூத்துத் தரிசனம் அவருக்குக் கண்ணின்வழியே பேராளந்துக் கடலைப் புகுத்தியது. இந்த சிலையைச் சேக்கியூர் பெருமான மிக அருமையாகப் பாடுகிறார்.

“ ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள¹
அளப்பரும் கரணங்கள் நூன்றும்
சிந்தையே ஆகக் குணம்ஒரு ஸ்ரீஸ்ரூபம்
திருந்துசாந் துவிகமே ஆக
இந்துவாற் சுவடயான் ஆடுமாலு எந்த
என்னியில் தனியிப்பெருங் கூட்டின்
வந்தபே விள்ளத்துவ் நினோத்து
மாறிலா மசிர்ச்சியின் மலர்ந்தார்.”

“ இநத்த் திவ்யதரிசனம் பெறக்கிடைத்த இப்பிறவியே
தூய பிறபடு ” என்று சுந்தரா உருகினார். திருப்பதிகம் பாடி
ஞார், அப்போது வானில், “ ஆரூருக்கு வருவாயாக ” என்று
கூர் ஒவிய ஏழுந்தது. (தொடரும்)

குமாரஸ்தவ விளக்கம்

(திருப்புகற்சதுரூர் சே. த. ராமலிங்கம் மின்னூ, B.A., B.T.,)

ஓம் ஷணமுக பதயே நமோநம :
ஆறுமுகத் தலைவற்குப் போற்றி ! போற்றி !!
ஷட் + முகன = ஆறு + முகன
பதயே — தலைவற்கு,
நமோ நம = போற்றி போற்றி.

மீதலாடி ஆறுமுகப் பதியின் சிறப்பை எண்ணில் வணக்கம் கூறுகிறது, இனி ஆறுமுகம் எனபதன் தத்துவங்களை விசாரிப் போம். (1) சிவனுருக்குரிய முகங்கள் ஐந்து, அவை முறையே

நானுமைல மேலோதரக் குற்றம் சொல் காவினரை
வானுள் முழுதும் எவர்த்திருத்த வல்லாரே.

ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோ
சாதம்-என்பன. அவற்றேடு தேவியின் முகம் ஒன்றும் கூடி
ஆறுமுகமாயிற்று.

“ முன்னெடுத் துரைத்த ஆறு முகங்களுள் ஒன்று ஈசானம்
மன்னு தற் புருடமொன்று மல்குதோரந்தா ஞென்று
தென்னுறுத் தொன்று வாம தேவமே சத்தியோ சாதம்
எனதுமற் ரென்று வேறென்று ஏற்றுறுங் குடிலை யாமே ”

“ அடலவிர் சத்தியோ சாதாதி யோரைந்தும் கொன்றைப்
பட்டிலீக்காள் சிவன்முகம், கேழ் பாவுசிற் பரைஒன் நேளை
கெடலறு முதல்வ ஞால்கள் கிளத்தொரு திறத்தி ஞலே
குடிலையை ஞானமாகச் சத்தியோய்க் கூறல் சாலும் ”

(செக்கர்வேள் செம்மாப்பு.)

“ தவங் மயோ மங்மயோ யஸ்மாத்
ஷட்வக்தரம் பரிகிர்த்தித :

[உன்முகமான ஒன்றும் என்முகமான ஐந்தும் உடையவ
அதலின் சின்மகன் ஆறுமுகன் எனபபடுகிறுன்.]—வடமொழி
எல்காங்கும்.

2 எங்கும் முகமுடையான - எல்லாம் காண்பவன் என்
படே ஆறுமுக அமைதி என்க. மேலே கூறியவற்றில் ஈசான
முகம் மேல் ஓரோக்கியது. தற்புருடம் - கிழுக்கிலும், அகோரம் -
தெற்கிலும், வாமதேவம் - வடக்கிலும், சத்தியோசாதம் -
மேற்கிலும், குடிலை - அல்லது தேவிமுகமான அதோமுகம்
கீழ் ஓரோக்கியும் உள்ளன.

“ கேழுறு குடிலை ஈசம் சத்தியோசாதம் கேட்டல்
மாழைகொள் வாமதேவம் வளர் அகோரம் திரோதம்

தூங்கும் கரடிமுனர் ஊளையிட்ட நாய்தொலையும்
ஒயகுநரைச் சீறுவோர் ஒருநாளும் வாழாரே.

கீழ்க்கண்ட அதற்கேல் மேற்கூக் கெழுவடக்கு அவாசிபூர்வத் தாழை முகனோக் காமில் ஏன்மையும் பூர்த்தி காட்டும் ”
(செக்கர்வேள் செம்மாப்பு)

என்பதால் முருகவேளின் ஆற்றிருமுகங்களும் ஆற்றிசை களிலும் காட்சியளிப்பன. அதாவது எங்கும் கண்ணும் செனியுமும் முகமு முடையவன் இறையவன் என்பதாம். சிதா காசமாக விறைந்துள்ள பரமான்மா ஆறுமுகன் என்றறிக.

3. ஆரூதரங்களே ஆறுமுகமாகும்

ஆண்டவனருளோப் பெறுவேர் ஆதாரிலை ஆறுங் கடஞ்சு மேளிலை அடையவேண்டும்,

“ ஆறுறையும் நீத்து அதன மேளிலையைப்
நீபரு அடியேன் பெறுமாறுளதோ ”

என்பது கந்தரனுப்பதி. ஆறு ஆதாரங்களாயின மூலாதாரம். சுவாதிட்டானம், மணிபூரகம், அனுகதம், விசக்தி, ஆக்னை என்பன. இவைகட்கு முறையே தந்திமுகன், பிரமன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன என்பவர் ஆதார தேவதை களாவர். இவர்களைவரையும் முகமாகக் கொண்டு ஆரூதாரத் தெய்வமாக விளங்குபவன் ஆறுமுகன் ஆகும்.

“ தந்திமுக ஞேடுமற் கறஞ்சுபெயர் நீர்மையும்
தனனகத் துளதெய்வமே ”

(குமாகுருதாசர் பாடல்)

4. ஆறுக்கதிகளே ஆறுமுகங்களாகும்

குடிலை, ஆதி, பரை, இச்சை, கிரியை, ஞானம் என்றவர்கள் ஆறு சகதிகள். இவர்கள் செவ்வேளின் திருமுகமாதலை,

ஙல்ல விழைப்படியளேல் தீயனவும் நல்லனவாம்
பொல்லாத கனமமெளில் நற்செயலும் பொன்றிடுமே.

“குடிலீ யோடி ஜஞ்சத்தி மாழுகம் எளக்கொண்ட
வள்ளி நாயகன் ”

(சிதம்பர சுவாமிகள்.)

5. ஆறுகுணங்களே ஆறுமுகங்களாம்

ஜூசுவரியம், வீரியம், புகழ், திரு. ஞானம், வைராக்கியம் என்பன ஆறு அருங்குணங்கள். இவற்றை அடியார்க்கு அருளுங் குறிப்புடன் முகமாகக் கொண்டுள்ளான் குமரபிரான்.

“ முவிரு குணங்கும் சேய்க்கு முகங்களாய் வந்ததென்ன
ஆவிகட் கருஞ்சாற்று லறுமுகங் கொண்டா ண்டே
(தெள்மொழி கந்தபுராணம்.)

6. உல்லாசம், நிராகுலம், போகம், இதம், சல்லாபம், விநோதம் என்ற ஆறுவகையானது ஆறுமுகம்.

“ உல்லாச நிராகுல போக இதச்
சல்லாப விநோதனும் நீயலையோ ? ” (அநுபூதி.)

7. ஆறு அத்துவாக்கள், ஆறுசுவைகள், ஆறு ருதுக்கள் முதலியலை ஆறு முகங்களாம். இன்னும் அநூழ்நிமான்கள் அநுபவத்திற்கு ஆறுமுகம் பல வேறுகக் காட்சி அளிக்கக் கூடும். விளக்கம் வேண்டுவோர். ஆறுமுகமான பொருள் என்று அமிருதவசஸியில் வந்த எனது கட்டுரை காண்க.

திருவாளைன்குடி
திருப்புகழ் னிரிவுரை
(குறீ)

நாத வீந்துக லாதீ நமோநம	
வேத மந்த்ரசொ ரூபா நமோநம	வெகுகோடி
ஞான பண்டித ஸாமி நமோநம	
நாம சம்புகு மாரா நமோநம	பரகுரா
போக அந்தரிபாலா நமோநம	
நாக பந்தம யுரா நமோநம	பரகுரா
சேத தண்டவி தேதூ நமோநம	
கீத சின்கினி பாகா நமோநம	கிரிராஜ
தீர சம்ப்ரம வீரா நமோநம	
தீப மங்கள ஜோதீ நமோநம	அருங்தாரய்;
நூய அம்பல லீலா நமோநம	
தேவ குஞ்சரி பாகா நமோநம	அருங்தாரய்;
சத லுப்பல கோலா புகையும்	
ஒத லுப்குன ஆசார நீற்பும்	மறவத
சு முங்குரு சீர்பாத சேவையும்	
ஏந்த வம்புகழ் காவேரி யால்விளை	வயலூரா;
சேழ மண்டல மீதே மனோகர	
ராஜ கெம்பீர நாடாஞ நாயக	வயலூரா;
ஆந ரம்பயி லாரூர் தேழுமை	
சேநல் கொண்டல ரோடே முனுவில்	ஸீயலேகி
ஆடல் வெம்பரி மீதேறி மாக்கி	
ஆகி யந்தவு லாவாக பாடிய	
சேர் கொங்குவை காவூர் நஞ்சூதில்	
ஆளி வள்ளுடி வாழ்வாள தேவர்கள் பெருமாளே!	

தம்மை இகழ்ந்தாரைத் தாமிகழ எண்ணுவது,
தம்வீட்டில கொள்ளிவைக்கூத் தாமெண்ணும் தன்மையதே.

(பதவரை.) (சதலும்... ஏழ்தலம்... வயலூரா !)

சதலும் - (செய்யும் அளவு) அறங் செய்தலும் ;

பல கோலால பூஜையும் - வளமான பல கம்பீர வழி பாடுகளும் ;

ஒதலும் - (உயர்ந்த அருள் நூற்கணை வினயம் வெளிப்பட) ஒதுதலும் ;

... குணம் - சத்துவ குணமும் ; ஆசாரம் - (அகத்தும் புறத்தும் அமைந்த) வைதிகமும் ; நீதியும் - நீதி நெறியும் ; ஈரமும்- குளிர்ந்த இரக்கமும் :

... குரு சீர்பாத சேவையும் மறவாத - (சிறந்த ஞான) ஆசாரி யாது திருவழக்கணைச் சேவித்தலும் (ஆகிய எட்டு விலையைபும், என்றும்) மறந்து உறியாத :

ஏழ் தலம் புகழ் - (இவ்வுலகில் உள்ள) ஏழு தீவுகளில் வாழும் எவரும் எவையும், (பலவிதமாகப) புகழ்ந்து பார்வையடப் பெறற :

காவேரியால் விளை சோழ மண்டலம் மீதே - காவிரி பாய்ச்சலால் (முப்போகம்) விளையும் (மாபெரும்) சோழ மண்டலத்தின்கண் :

மனோகர ராஜ கம்பீர நாடு ஆனும் நாயக - மனததிற்கு இன்ப மயமான இராஜ கம்பீர (தனிப் பெரும்) நாட்டை ஆள்கின்ற தலைவா !

வயல் ஊரா - வயலூர் எனும் மருத விலமன்னு !:

(ஆதரம் பயில்... ஆதியந்த .. பெருமானே !)

ஆதரம் பயில் ஆரூரர் தோழியை சேர்தல் கொண்டு - அன்பிற் பயின்ற ஆரூரர் (எனும் ஆனுடை நம்பிக ஸிடுத்தில்) அழுத்தமான நட்பை யடைந்து ;

அவரோடே முன்னுளினில் - முன் நெரு காலத்தில் அவருடன் ;

என்றும் எவரையுமே நட்பாக எய்தினுல்

துண்ணுபயன உண்டு, துயர்த்திரும் உண்மையிதே.

ஆட்டல் வெம்பரி மீது ஏறி மா கயிலூயில் ஏதிபாத நடம் பயில் உக்கிரப் பரிமேல் அமர்ந்து, மாபெரும் கயிலூ மகிழில் சென்று :

ஆதி அந்த உலா ஆச பாழிய - ஆதி உலா எனும் அழகிய (திருக்கயிலாய ஞான வுலாவை, பாம) ஆச கவியாகப் பாழிய ;

சேர் கொங்கு வைகாலூர் நல் நாட்தில் - சேரமான் பெருமான் நாயனுர் (ஆட்சியில் உள்ள) கோவை மாவட்டத்து வைகாலூர் எனும் நலம் சிறந்த நாட்டில் உள்ள ;

ஆவினன குடி வாழ்வு ஆன தேவர்கள் பெருமானே திருவாவினனகுடி எனும் திருப்பதியில் (இன்ப) வாழ்வாக எழுந்தருளி யிருக்கும் தேவர்க்கெல்லாம் தேவரான பெருமையிற் சிறந்த பெரிய பொருளே !

(நாத விந்து...ஸாமி நமோநம)

நாத விந்து கலா ஆதி நமோ நம - நாதம், விந்து, கலை கட்டு ஆதாரம் ஆனவனே ! வணக்கம், (உமக்கே) வணக்கம் :

வேத மந்தர சொருபா நமோநம : - வேத மந்திரங்களின் வழவானவனே ! போற்றியோ போற்றி ;

‘ஞான பண்டித ஸாமி நமோநம : -(சிறந்த ஒளியை) உணர்வின புலமைச் செல்வமே ! அடைக்கலம் ! (உமக்கே) அடைக்கலம் :

(வெகு கோடி...மழுரா நமோநம:)

வெகு கோடி நாம சம்பு குமாரா நமோநம - அளவிலாத் திருநாமலகளை யுடைய சிவகுமரா ! நமஸ்காரம் ! (உமக்கே) நமஸ்காரம் :

போக அந்தரி பாலா நமோநம: சிறந்த இன்பங்களை அனுபவிக்கச் செய்யும் ஞானுகாப வழியியாம் (மாபெரு) உமையாள் மைந்தா ! வணக்கம், (உமக்கே) அடைக்கலம் :

விண்மீனக எரல்ஒளியும், வீழ்துளியால் வெள்ளமும்போல், அணமுசிறு சேமிப்பு, அதிகபெருக் காருடோ.

நாக பந்த மழுரா நமோநம் : பாம்பை அடக்கிய மயிலூர் பரம | வணக்கம் : (உமக்கே) வணக்கம் :

(பரகுரர் - வீரா நமோநம் ;)

பரகுரர் சேத தண்ட வினோதா நமோநம் - ஆயலவர் ஆன குரள் ஆதிய வீணா அழியும்படி விளையாடியவனே ! வணக்கம் (உமக்கே) வணக்கம் !

தீத கிண்கினி பாதா நமோநம் - (அரிய) இசையான கிண்கினி யணிந்த (உவகைத்) திருவடிகளை யுடையவனே ! வணக்கம், (உமக்கே) வணக்கம் ;

(கிரிராஜ - தீபமங்கள்...அருள் தாராய் !)

கிரி ராஜ-மகூ விலங்களின் மன்னு !

தீப மங்கள ஜோதி நமோநம் :- (குான்ச்சடர்) விளக்காய் (பெருகிய) மங்களப் பேரொளியே ! வணக்கம், (உமக்கே) வணக்கம் :

தூய அம்பல லீலா நமோநம்:- (தனிப்பெருங்) தூய்மையுள் அம்பலத்தில, (சிறந்த) ஆடல செய்யவனே ! வணக்கம், (பெரும்) வணக்கம் :

தேவ குஞ்சரி பாகா நமோநம் ;-தேவ யானையாறை இடப் பாகத்தில இருத்தியவனே ! வணக்கம் (உமக்கே) வணக்கம் ;

அருள் தாராய் - (அடியேற்குப் பரம) திருவருளைப் பாலித் தருளும், (எ - று).

விரிவுநா

(1) ஏற்பவர் சிவபிரான் ; அவர் ஏற்கும் கரங்களில், இடுவது என் கடன் எனும் பயனுள விளைவினரே அறம் செய்யப் பாத்திரர். மற்றவர் அறம், ஆரவாரம் என்று ஆய் விடும்.

(2) இத்தகையவர் விளைவில், புனித புண்ணியம் பொங்கி எழும். அப்புண்ணியம், அவர்களை இறை வழிபாட்டில் ஈடு

புண்ணியத்தைத் தான்மறந்து பொன தேடிப் போகிதது எண்ணாறத்தைத் தெய்வத்தை எண்ணாறும் மாநுடரோ

படுத்தும். பாலூம் தயிரும், பழுமும் தேனும், பள்ளீரும் சந்தளமும், மணம்கமற் மாலையும், பளபளத்த அணிகலனும் பரி வட்டமும், மேள தாளமும், ஆஹா ! அவர்கள் செய்யும் ஆரா தனை, கோலாகலமாகக் குசிழி யிடும், கோலாகலம் என்பது, ஒரை நயம் கருதி 'கோலால' என்று கடை குறைந்தது; (கோலா கலம் - அதி விறைவான சம்பரமம்,)

(3) வழிபாட்டில் உரக்பெற, அருள் நூற்களை ஆவலித்து ஒதுவர் :

(4) ஒத ஒத சாத்விக குணம் உதிக்கும்.

(5) அதன வழியே, அக ஒழுக்கமும் புற ஒழுக்கமும் அமையும்.

(6) ஒழுக்கம், தீதி நெறி முறையை நினைப்பூட்டுக் கொண்டே இருக்கும்.

(7) ஆரம்பத்தில் தாய்க்குச் சுமை ; தங்கைக்குப் பஞ ; இடை நாளில், மனைவிக்குப் பிரசவ வேதனை ; இறுதியில் கால தூதர்க்கு வேலை ; அதனபின் படைக்க நான்முகற்குப் பணி ; இப்படியே எத்தனை போககுச் சங்கடம் விளைவித்தேன் ; சுககற்ப விகற்பங்களால், பாவமே பாவம் ; ஆனாலும் பட்ட பாட்டிற்கும் அளவுண்டோ ? இப்படி எத்தனைப் பிறப்பு ! ஒவ்வொரு பிறப் பினும் எவ்வளவு தூண்பம் !

" மாதா உடல் சலித்தாள், வல்விளையேன் கால் சலித்தேன்,
வேதாவும் கைசலித்து விட்டானே ! "

என்று எண்ணா எண்ண, தன உயிர்மேலும், பிறரிடத்தும் இரகசம் பீறிட்டு எழும்.

இத்துயர் எல்லாம் தொலைய யாது வழி ? அவ்வழி காட்டுவார் யார் என்று, அழுது ஈதற்கவர் அன்பர்கள். அம் மன நிலைக்குத் தங்கபடி, தெய்வீக குரு, அவர்களைத் தேடி வருவர்.

இல்லறத்திற் கென்று வகுத்த இயல்மறந்தால்,

அல்லல் பிறப்பு அழுது சீழியுமரோ.

வவின்து இழுப்பர். ஆனால் வாழ்விற்கு உரிய வழிகளை அறிவிப்பர்.

" எல்லா உலகிற்கும் அப்பாலோன் ; இப்பாலாய் நல்லார்க்கு உள்ளத்து யிக்கருள் நல்கலால், எல்லாரும் உய்யக் கொண்டு இங்கே அளித்தலால், சொல்லார்ந்த நல்குரு சுத்த சிவமே "

என்று திருமந்திரம், அக்குருவைத் தெரிவிக்கின்றது.

(8) அதன்பின் ஆனமா, மாபெரும் அந்த ஆசாரியன் திருவடிகளை மறவாது வழிபடும். இந்த எட்டு விலையையும் மறவாத மக்களே மெய்ம்மை ஆஸ்திகர், மற்றவர்கள் கதை, வெறும் போலிப் புருக்கம், அவ்வளவுதான்.

இத்தகைய பெருமக்கள் எங்கும் நிறைந்து இருப்பதால், ஏழு தீவு மக்களும், அங்காட்டை ஏத்திப் போற்றி நிறைஞ்சுகின்றனர். வற்றுத் தீவை நதியான காங்கிரி, அவர்கள் யாழும் சோழ நாட்டை வளப்படுத்துகின்றது.

அத்தகைய சோழ மண்டலத்தில், காங்கிரியின் வடக்கரை தென்களூயில், ஏராளமான ஆலயங்கள் இருக்கின்றன. அவைகளுள் ஒன்று, ஒம்ம் சிறந்து மனம் மலரச் செய்யும் இராஜ கம்பீர நாடு. இப்பதி, பாடல் பெற்ற திருக்கற்குடி என்று எண்ணப் பெறுகிறது.

இங்கலம் எலாம் கருதி, அங்காட்டை ஆனாம் நாயகா ! வயல் வளம் நிறைந்த வயலூரில், வைபவம் தோன்ற இருப்பவனே !

மனம் போல் வாழ்வு எனபது பழமொழி. அதற்கு ஏற்ப, அன்பர்களே குடிகள் ; நீர் இராஜா. ஆஹா ! இந்த ஆருமை அறிந்தேன் ; போதும் இந்தப் பேறு ; அதனால்தான்,

" நாதலூம் .. மறவாத... நாயகா ! வயலூரா ! "

என்று வாயார உம்மை வாழ்த்துகிறேன்.

மற்றவர்கள் வரழ வளமுயறச் செய்வதுதான்,

பற்றிவின்ற இல்லறத்தில் பண்பென் நறிவோமே :

அுன்பின் சீர்குபம் ஆணவர் நம்பி ஆரூர் ; அதனால் அவரை, 'ஆதாம் பயில் ஆரூர்' என்கிறேன். ஆதாம் ஏழாவது சுவை ; அது அன்புச் சுவை என்று அறியப்பெறும்.

மக்கள் வரையறுத்த ஒரு மணத்தை மறுத்தார். தம் நேர் பார்வையில் இருமணத்தை முடித்தார். வேண்டிய போதெல்லாம், பொன்னும் செல்லும் பெருக அளித்தார். தவறு செய்தார் என்று தண்டித்தார். பிறகு அரவணைத்து, சுந்தரா ! என்றும் நீ எனதோழன் எனரூர் சிவப்ரீரான்.

இவ்வளவு சிறந்த சுந்தரருடன், ஒரு மன்னர் உறவு டுண்டார். அந்தநாள் முதல் சிவனார் தோழரான சுந்தர் சேரமான தோழர் என்று சொல்லப் பெற்றார்.

ஒன்பதாம் நூற்றுண்டில் அம்மனனார், ஞான வேழத் தின் மேல் செல்லும் சுந்தரரை, ஞானப் பரியேறித் தொடர்க்கார். *கயிலை யடைந்தாரா. அமலன் திருமுன், தாம் பாடிய ஆதி உலாவை அரங்கேற்றினார். அநேம் நிறைந்தது அந்த உலா. (அந்தம் - அழகு)

ஆதிமேல் பாடிய அந்த ஆதி உலாவை அறியாதார், ஆஸ்திகம் பற்றிப் பேசுவதே வெறும் கேளிக்கூத்து. அமலன் அருளீ, அவணை யடையும் வழியை, இந்த நூல் அறிவிக்கும் அனவு, வேறு எதே நூலும் அறிவித்தது இல்லையே.

இத்துணைச் சிறந்த ஆதியுலாவை அருளிய சேரமான் பெருமாள் நாயனார் ஆட்சியில், கோயமுத்தாரும் சேர்ந்தது. அக கொங்கு மண்டத்தின் ஒரு பகுதி, வைகாலூர் நாடு. அங்காட்டின் ஒரு பகுதி திருவாவினன்குடி. அங்கு வாழ்வின் வைபவுமாக எழுந்தருளி விருக்கிறீர்.

நீர்தான், ஒளி யுடம்பினரான தேவர்கள் வழிபடும் தெய்வம். அதனால்தான்,

இவ்வுலா, விரிவான உரையுடன் : வெளிவந்து இருக்கிறது. அமிரதவசனி காரியாலைபத்தில் கிடைக்கும்.

வாழ்வான தேவர்கள் பெருமானே¹ என்று வாழ்த்து கின்றது எம் வாய்.

95-ஆம் தத்துவம் வின்து : 96 ஆன இறுதித் தத்துவம் நாதம். நாதம் அருவுருவம் ஆம்பொழுது, இலிங்கம். பெரு கொளி வின்துவே பீடங் எனும் பெயர் பெறும். அண்ட இலிங்கம், ஆத்ம லிங்கம், சதாசிவ லிங்கம், சீவ லிங்கம், ஞான லிங்கம், பிண்ட லிங்கம் ஆறும் இதனுள் அடங்கும்.

+ நாத விந்துக்களில் இருந்து, உயர்ந்த ஜங்கு கலைகள் உதிகரும். சிவரத்தி, பிரதிட்டை, வித்யா, சாந்தி, சாந்தியாதீ கை எனும் அந்த ஜங்கு கலைகளில் ஜவர் உளர். பிரம விள்ளுவுருத்திரர் மகேசர் சதாசிவம் எனும் அந்த ஜவர்களும், அந்த அநதக் கலைகளில் இருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளால் ஆதிய ஜாதோழிலூச செய்வர்.

" வின்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம் ;

விந்துவதே பீடம் : நாதம் இலிங்கமாம் ;

அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய்,

வந்த கருஜங்கும் செய்யும் அவைஜங்கே "

என்று அருள்முலம் அறிந்த திருமூலர், அத்ரகஸ்ய மந்திரமாக இவைகளை அறிவித்துளர். இந்த நாத வின்து கலைகள், உம்மில் இருந்தே இறைவா ! உருவாகின்றன; அதனால்தான்,

'நாத வின்து கலாதீ' யானவனே ! என்று உம்மை அர்ச சிக்கிறோம். சொருப நிலையில், அம்முள்றற்கும் அப்பாற் படைவர் ஸீர். 'நாத வின்து கலாதீதீ' என்று கொண்டால், தூய அப்பொருளும் தோன்றும்; கலாதீதீ என்பது, ஒரையினபம் கருதி, கலாதி என்று கடை குறைந்தது என்கூடாமே.

* வின்து நாத ஒரைக்குத் தூரம் ஆனது' என்றும் முன் கொரு தூரம் கூறியுள்ள.

கந்தர் கவிசென்பா விரிவுரையில், விரிவாக இவைகள் வெளியாடுன ; அவைகளை அதனில் அறியலாம்.

நாதத்தில் இருந்து வேதம் பிரங்கது. வேதத்திற்குப் பகுதி வித். அதற்குப் பொருள் ஞானம். சொற்களை மறங்கு பொருளை உணர்ந்தால், உயர்ந்த ஞானம் உதிக்கும். அவ்வமயம், சீப்ரஸ் உண்டோம் எனும் அதிரகஸ்ய மஞ்சிரம் எழும். அதை அறிந்து மகிழ்ந்து.

‘வேத மந்த்ர சொருபா நமோ நம: என்று உம்மை-ஆராதிபபம்.

மங - நினைப்பவரை, த்ர - காப்பது; மற்று, மஞ் - மாயை யிலிருந்து; த்ரா - விடுவிப்பது எனும் பொருள்களைத் தரும் இவைகள், 5। எழுத்துக்களாக விரியும்.

‘மாத்ருகா புஷ்ப மாலை,

கோலப்ர வாள பாதத்தில் அணிவேனே’ என்றும் முன்னர் ஒதி யிருக்கின்றேனே !

நாவால ஒதலாம் ; மனாம் செய்யலாம் ; கற்ற அக்கல்வி, வழிகாட்டும் கைகாட்டி மரமே போல்வது ; அவ்வளவுதான் அதற்கு மதிப்பு. கல்வி வேறு, ஞானம் வேறு ; “கற்றனர் ஞானம் இன்றேல், காமத்தைக் கடக்கவில்லோ?” என்னுர் கம்பர். கற்ற வண்ணம் நடக்கை யிருந்தால், அபாஞ்ஞானம் அரும்பும் ; அதன்பின் வருவது பரஞ்ஞானம் ; அங் நிலையைச் சுற்றியும் உம்மை,

‘ஞானங்தான உரு ஆகிய நாயகன்’ என்று, கந்தபுராணம் கை குஷிக்குனரது, அடியேன முன்னிஞரு சமயம்,

‘பரம வாக்கிய ஞான சாரிய

குறைவு தீர்த்தருள் ஸ்வாமி’ என்று கும்பிட்டுளேன். இப்போது,

‘ஞான பண்டித ஸ்வாமி நமோநம்’ என்று அருமை உணர்வால் அர்ச்சிக்கிறேன்.

துனபத்திற் கைகொடுத்துக் காப்பவர்கள் தூயவர்கள் ;

இன்பம் அவர்வாழ்வின் என்றும் இருக்கும்ரோ

இறவாப் பிறவாடுவிலையில், எண்ணிறந்த நாமத்தர் சிவ சிரான். அவரில் இருந்து ஒளிரும் உம்மை,

வெகு கோடி நாம சம்பு குமாரா நமோஙம்' என்று, ஏத்தி இறைஞ்சுவது எம் இயல்.

போகம் என்பது சிவபோகம்; அது சிரந்தர இன்ப அஜு பவம். நுதை அனிப்பவன் ஞான ஆகாய வடிவி. அந்த உமை யாள்தரும் உம்மை.

'போக அந்தரி பாலா நமோ நம்' என்று போற்றுவும்.

நாகம் - குண்டவிளி: 'அதைக் காலின் கீழ் அடக்கியுளது சுத்த மாயை. சுத்த மாயையே மயில்; அதன் மேல் அமர்ந்த. அத்தா! உம்மை, 'நாக பந்த மழுரா' என்று நாவாரப் போற்றுவும்.

அன்மையிலிருப்பவர் அனுங்கத் தொண்டர்கள். அயலே ஆயினர் அவனார்கள். அவர்களும், அவர்கள் தலைவர்களும், பல கோணத்தில் பக்தர்களைப் பாதித்தனர்; அறிந்தாய்! அசரர் வாழ்வை அழித்தாய்; மேலும் எழுந்த மறக்கருணையால், தகுதியற்ற அவர்களைத் தண்டித்தாய், மாபெரும் அச செயல். உமக்கு எளிய விளையாட்டாக இருக்கிறது : ஆதவின,

*பாகுந் - சேத தண்ட விளோதா நமோ நம்' என்று உம்மைப் பாடுவும்.

நீர் எழுந்தருளி வரும் அழயம், உமது திருவுடிகளில் அணிந்த கிண்கிணி எனும் அணிகள், கிண்கிண் கிண் எனும் ஒளி எழுபடுமே! அதனால்தான்,

'கீத கிண்கிணி பாதா நமோ நம்' என்று பரிவு மிகுந்து தேவரைப் பாடுகிறோம்.

தீய ஆணவத்தை அடக்கும் தீரன்; சாரும் மாயையை ஒடுக்கும் சம்பரமன்; விளையும் கள்மத்தை வீழ்த்தும் வீரன் நீ என்பது. ஆனாலோர் பலரின அனுபவம். அதை உணர்ந்தே,

ஆசிதான் போனவழி நூலுபோகரும்; அனடுவழி கேசிததார் செல்வழியில், ஓனாநி விலமனமே.

‘தீர சம்பரம வீரா நமோஙம் என்று போற்றிப் புள்ளிதம் ஆகிறோம்.

‘ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஓன்றே’ என்று, ஒதுக்கின்றது ஒணபதாம் திருமுறை. ‘நெற்றிக்கு ஸேரே புருவத் திடைவெளி, உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடும்’ என்று பார்த்துக் கூறுகிறது பத்தாம் திருமுறை.

‘உச்சிக்கு ஸேரே உள நாவிற்கு மேல்—நிதம்

வைத்த விளக்கு எரியுதடி

அங்குற்ற விளக்கு வாலீயடி—ஆவி

யாமல் எரியுது வாலீப் பெண்ணே!’ என்று, சிறக்க ஒதுக்கின்றார் ஒரு சித்தர்.

‘ஏந்தனுள் ரகசெஞ் சுடராகி,

எனக்கணில் ஆடுதழுல்’ கிழையை, ஒருவாறு அடியேறும் உணர்கிறேன். மங்கள ஒளி வெள்ளமான உம்மை,

‘தீப மங்கள ஜோதி நமோஙம்’ என்று ஏத்திப் போற்றி உலகம் இறைஞ்சுகிறது.

சித்தத்துள் ஓம் என்று சித்திப்பம், இடையருத இந்தச் சாதனையில், உள்ளததில் தெய்வம், கனலாய் உருவாகும். அக்கனலில் கனன்று கனன்று, காயம் ஆகாயம் ஆய்விடும்.

“உள்ளத்துள் ஓம்ன ராகன் ஒருவனை,

உள்ளத்து ஸோதுங்கி ஆய ஒருவனை,

உள்ளத்து ஸோதி ஆய ஒருவனை

உள்ளத்து ஸோடல் ஆகாயம் ஆமே”

என்று திருமந்திரமும் இந்த ரகஸ்யத்தைத் தெரிவிக்கின்றது. அகமே சிவஞான ஆகாயம்; அந்த உள்முக ஆகாயத் தில், சுயம்பிரகாச சூரியனுகி, சுழன்று சுழன்று இன்ப தாண டவும் இயற்றும் ஸின்னை.

அடங்காச் சினத்தர் உற(வு) ஆகாதே, அன்பின் திடங்கொள் திருவாளர் நட்பைத் தெளியனமே.

‘தூய அம்பல வீலா நமோஙம்’ என்று துதிக்கிள்ளேஉம்.

பேசா மோனப் பெருமாட்டியே, கிரியைத் தாய். செயலில் இருப்பவர் பேசமாட்டார்; கண்டவர் விண்ணிலர், விண்டவர் கண்ணிலர் எனும் பழமொழி. அவரி விருக்கே பிறந்தது. அத் தேவீயின் பாக அத்தா! உம்மை,

‘தேவகுஞ்சரி பாகா நமோஙம்’ என்று போற்றிப் புகழ்வம்,

ஏர்போ! துவாதசாந்த அனுபவம்காட்டும் உம்மை, இப்படித். துவாதச நாமத்தால் துதிக்கிள்ளேந். அருளார் பேற்றில் ஆழ்க்கு அழுங்கி, என்றும் உம் இன்பத்தில் ஓயைங்கு இருக்க. அருள்க ஜூயா! என்று, விண்யம் வெளிப்பட வேண்டியபடி.

வாழ்க திருப்புகழ் வளம்

உடி

3. பக்ரதன்

[(தெள் மலை முநிவர்க்கும்) பக்ரதற்கும் அடியேன்]

குரிய குலத்தில் தோன்றி அரசு புரிந்தோர் எண்ணிலர். அவர்களுள் தவத்தாற் சிறந்தவன் பக்ரத வேந்தன். அவன் அரசு புரிந்து வருகையில் அவனமீது பகையுணர்ச்சி கொண்ட ‘கோரன்’ என்னும் அசரன் அவனை போர்செயது அவன் அரசாட்சியைக் கவர்ந்தனன. பக்ரதன் தனது மனைவி, மக்களுடன் வனத்திடை சென்று வாசஞ் செய்தனன. ஒரு நாள் (புகர்) சுக்கிர ஆசானைக் கண்டு போற்றி தான் அரசு இழுந்த நிகழ்க்கிழைக் கூறி வருந்தினான. அதைக்கேட்ட சுக்கிரன், “பக்ரத! நீ வருந்தல் வேண்டாம்; கந்தவேணி நோக்கிச் சுக்கிரவார் விரதம் மூன்று ஆண்டு நோற்பாயாக. அவர்

வேர்ப்பஸ்வை வெட்டி விட்டு எடடி விதைப்பார்போல்,
சீர்மிக்கார் நட்புகண்ணுல் தீயுந்வுமிசுசமரோ.

உன் பகவனை அட்டு உன் அரசாட்சியை உணக்கு மீட்டுத் தருவார் " என்றனன். பகீரதனும் சுக்கிரனுடைய தாள்களைப் பணிச்சு அவர் உபதேசித்த முறைப்படியே நோடையும்பதியில் சுக்கிரவார் விரதத்தை நோற்றுத் திருக்கோயில் ஒன்று அமைத்து, பாதிரி விருக்ஷத்தின் கீழ் முருகவேளின் திரு விருந்துவத் தாயித்து வழிபட்டு வணங்கினன. மூவாண்டின் இறுதியில் பெருமானுடைய திருக்கைவேல் கோரஜைப் பிளர்து அழித்தது. பகீரதனும் இழகத அரசாட்சியைப் பெற்றனன். முன்னினும் நன்றாக உலகை ஆண்டு அரசாட்சியைத் தன் மைந்தருக்கு உதவி, கந்தவேளின் திருவடிநிழலிற் கலந்தனன்.

இங்கணம் முருகவேளுக்குரிய வெள்ளி காள் விரத நேன்பை நோற்று, இபொர் சௌபாக்கியத்தை அடைந்து உய்ந்தவர் பகீரத நாயனூர். தமது திருவடியை மெய்யன் புடன் பரவின பகீரதற்காக கோர அகரஜைக் கொனர்காணத்தால் முருகவேளுக்கு .. கோர நிருதாரி மூர்த்தி " என்னும் பெயர் போந்தது.

பகீரத நாயனூர் வரலாறு முற்றும்.

குறிப்பு :—* இவ் வரலாற்றைச் சுப்பிரமண்ணிய பராக்கியம் 'கோர நிருதாரி மூர்த்தி' என்னும் தலைப்பிற் காணலாம். பின்னும் கீழ்க்காட்டியுள்ள காந்தபுராணச் செய்யுள்களும் இவ்வரலாற்றை விளக்குவதாகும்.

பகீரதன் என்னும் வேந்தன் படைத்தபாருவதை யெல்லாம் நிகரறு கோரன் என்னும் நிருதனங் கொருவன் வெளவு மகவொடு மஜையுங் தானும் வனத்திடை வல்லை ஏகிப் புகரவன் தனது முன்போய்த தனகுறை புகன்று நின்றுன். பார்க்கவன் என்னும் ஆசான பகீரதன் உரைத்தல் கேளா வேற்கரன் மகிழு மாற்றுல் வெள்ளிகாள் விரதந் தலை

அப்பத் தொகையெண்ணாலு(து) உண்பார்போல், ஞானபசி செப்பத்தார், போதம் சீச்சிரம்பக் கொள்வாரே.

நோற்குதி மூன்றியாண்டு நூங்களுக் கல்லவ் செய்த
மூர்க்கனும் முடிவன் நீயே முழுதுல காள்வை என்றுன்.

நன்றென விளாவி மன்னன் ஞாயிறு முதலாம் நாளில்
ஒன்றெற்றும் வெள்ளி முற்றும் உணவினைத் துறந்து முன்பின்
சென்றிடும் இரண்டு நாளும் திவாவினில் அடிசில் மாநதி
இன்றுயில் அதனை நீத்தி யாண்டுமூன் நனவு நோற்றுன்.

நோற்றிடும் அளவில் ஜயன் நுதியுடைச் செவ்வேல் வந்து
மாற்றலன் உயிரை உண்டு வல்லையின் மீண்டு செல்லப்
போற்றியே பக்ரதப் பேர்ப் புரவலன் தனஜூ ரெய்தி
ஏற்ற தொல் ஸரசு பெற்றுன்,—

குறிப்பு 2 :—பக்ரதன் அமைத்த ஆலயமே வல்லக்
கோட்டைத் திருக்கோயில். அவன் வழிபட்ட மூர்த்தியே
“கோடை யாண்டவர்.” ‘வல்லக் கோட்டை’ என வழிப்புகும்
கோடை நகர் திருவள்ளூர் ரெயிலவே ஸ்டேஷனுக்கு 11 மைல்
தூரத்திலுள்ள ஸ்டேஷனுக்கு தெற்கு 6 மைலிலும்,
சிங்கபெருமர்ஸ் கோயில் ரெயிலவே ஸ்டேஷனுக்கு 10 மைலிலும்
உள்ளது. கோடை யாண்டவா இரண்டு தேவிமார்களுடனே
வீற்றிருக்கின்றார். சவாமி பெரிய திருவுருவத்தினர்.
திருக்கோவிலின் எதிரில் சிறிய அழகிய தாமரைக்குளம்
ஒன்று இருக்கின்றது. இத்தீர்த்தம் வல்லக் கோட்டைப்
புராணத்தில் “வஜ்ர தீர்த்தம்” எனக் குறிக்கப்பட்டுள்ளது.

கேட்பாரைத் தேடிக் கிளப்பார் பொருளுடைகள்;
வெட்டைகயிலார்க(கு) ஒதின்; விரையமாப் பேய்விடுமே.

அனுப்தி. விளக்கம்

பெரும்பொறுப்புடையான்

(கி. வா. ஜ.)

"அடியேஞுக்கு மெய்ப்பொருளை முருகன் உணர்த்திய வியப்பை என்ன வென்று சொல்வது!" என்று கூறிய அருணகிரிசாதர் முருகப்பெருமான் எத்தகையவன் என்பதை மேலே சொல்ல வருகிறார்.

"எனக்குமாத்திரம் இப்படி அருள்கிறுன் என்று வியங்கேனே! அவன் எல்லோருக்கும் அருள் பாலிக்கும் பெருமான் அல்லவா? அவரவர்களைக் காப்பாற்றும் வண்ணம் இது என்பது அவனுக்குத் தெரியும். கோபுரத்தைத் தான் தாங்குவதைகப் பொம்மை நினைப்பது போல மக்கள் தாழ்தாம் தம் குடும்பத்தையும் மற்றவர்களையும் தாங்குவதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரையும் தாங்குபவன் முருகன் அல்லவா? எனக்கு அருள் செய்தது வியப்பானால், உலகில் உள்ள உயிர்களுக்கு வேண்டியவற்றை அருளிப் பாதுகாப்பது எத்தனை வியப்பு!" என்ற எண்ணம் அவருக்கு எழுந்தது போலும்!

முருகன் திருவருள் எல்லா உயிர்களையும் பாதுகாக்கிறது. கல்லிழுள் தேரைக்கும் கருப்பைக்குள் வாழும் கருவுக்கும் உணவளித்துக் காக்கும் பெருமான அவன். எல்லாப் பிரபஞ் சத்திலுமுள்ள உயிர்க் கூட்டங்கள் அத்தனையும் அவன் குடும்பம். அந்தப் பெருங்குடும்பத்தை வினைவழியே செலுத்தி அவரவர்களுக்குரிய பேரகங்களைத் துய்க்கும்படி செய்கிறான் அவன். அவன் எத்தனை பொறுப்பை மேற்கொண்டிருக்கிறான் என்று வரையறுத்துச் சொல்ல இயலாது.

வகையறியார், மேலோர்முன வாய்திருப்பா ராயின ;
பகலில் களிற்றினது'பல்பிடிப்பார் போல்வாரே.

அவன் நன் பக்தர்களைக் காப்பாற்றுகிறான் என்று சொல்கிறோம். அது உண்மை. ஆனால் பக்தர்களை மாந்திரம் காப்பாற்றுகிறான் என்று சொல்வது தவறு. பக்தர்கள் அவன் தும்மைக் காப்பாற்றுவதாக உணர்ந்து பாராட்டிச் சொல்கிறார்கள். அதனால் இறைவன் அவர்களை மாத்திரம் காப்பாற்றுவது போலத் தோன்றுகிறது. அவன் எல்லா உயிர்களையும் தாங்கும் பொறுப்பை ஒருகணமும் நழுவ விடுவதில்லை.

குழந்தைக்குப் பாலூட்டும் பொறுப்பைத் தாய் தாங்குகிறான். அவீன் தனக்குக் குழந்தை யிறக்கப் போகிறது என்பதை நினைப்பதற்கு முன்பே அவளிடம் பால்சரக்கும் உறுப்பை வைத்து அருள் செய்கிறான் இறைவன். மனிதனுக்கு வயிற்றைப் படைத்த அவன் அதற்கு உணவுப் பொருளையும் படைத்திருக்கிறான்.

அவன் யாவற்றையும் தாங்கி அருங்கும் பொறுப்பு நினைக்க நினைக்க விரிகிறது. விரிந்த பூமி நட்மைத் தாங்குகிறது, அதை அகண்ட வெளியில் மிதக்க வைத்துத் தாங்குகிறவன் இறைவன். இப்படி விரிந்து விரிந்து செல்லும் அவனுடைய ஆடசிப் பொறுப்பை உணர உணர வியப்பு மீதுர்கிறது. அவன் விரிந்து செல்லும் பொறுப்பைத் தாங்கும் பேராளன்; விரிந்த தாரணாத்தை உடையவன்.

அவன் தான் மேற்கொண்ட செயலில் சோர்வு அடைவதில்லை; தேவூல்வி யுறுவதில்லை. எனதும் தன் ஆகிளையே வெல்லும்படி செய்கிறவன்.

‘விரிதானை விக்ஷிரயவேன்’

[விரிந்த தாங்கும் பொறுப்பையும் வெற்றியையும் உடைய முருகனா.]

இந்தப் பூவுலகம் மட்டுமா அவனுடைய அருளால் தாங்கப் பெறுகிறது? பிரபஞ்சங்கள் அத்தனையையும் அவனே

பசியோடு வந்தவர்க்குப் பாகித்துண் ணுமல்,
நகையுடையார் காண விழுங்குவது, ஏழுசாமே.

தாங்குகிறான். மக்களினும் வலியவர்கள் உள்ள தேவர்கள் எவ்வளவு சிறப்புடையவராக இருந்தாலும் அவர்களையும் தாங்குகிறவன் இறைவன்தான். தேவர்கள் வாழும் ஊராகிய அமராவதி ஒருகாலத்தில் அசரர்களின் ஆட்சிக்கு உட்பட்டது. குபன்மன் தேவர்களைக் கலக்கினான். அப்போது தங்கள் சொத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் ஆற்றல் அவர்களிடம் இல்லை. முருகனே அவர்கள் படிடத் தலைவனுக்கு முன் கின்று குருஞ்சூடு போர் செய்து அவர்கள் நகரத்தைக் காப்பாற்றினான். இமையவர் புரியாகிய அமராவதி பிழைக்கக் கூடியதான்.

இமையோர் புரிதாரக !

அமர லோகத்தையே காப்பாற்றும் பொறுப்பை அவனே வகிக்கினான். தேவேந்தீர லோகங்காத்த பெருமான் முருகனே. அன்று இமையவா தம்முடைய ஆற்றலால் ஒரு பயணுமில்லை என்பதைக் கண்டு கொண்டனர். ஆதலினா, “இனி முருகன் காப்பாற்றினாலன்றி வேறுகதி இல்லை” என்று அவளிடம் பத்தி பூண்டு தேடுகின்றனர்.

“ஆட்ஶைவு பட்டமார் நாடது பிழைக்கதும்
ஈவதி புரக்கும் அடலாணமக் காரனும்”
என்பது திருவகுபடு.

இந்திரன் பெயரளவில் அமராவதி பட்டணத்துக்கும் தேவலோகத்துக்கும் அரசனாக இருந்து அசரள்கினுனே யன்றி, உண்மையான முருகனது அருளாணின்யே காக்கிறது.

வரீதாரன் விக்ரீம வேள், இமையோர்

புரிதாரக, நாக புரந்தானே !

விரிந்த பொறுப்பையும் வெற்றியையும் உடைய வேள்.

அஞ்சலர், தீவகுளாப்பர் ; ஆகா தனசெய்வர் :

ங்குசினுமே கொடிய நாகரிகர் சில்லோரே.

தேவர் நகரத்துக்குத் துணினயாக விற்பவன், தேவலோகத்தைக் காப்பாற்றும் பெருமான் — ஆகிய முருகன் எனக்கு உபதேசம் உணர்த்தினுன் என்கிற அருணகிரிமுனிவர்.

அந்தா கியப்பமய்ப் போகுனுக் கடுபேன்
உரிநா உபதே சம்லனர்த் தியவா !
விந்தா டணவிக் ரசவேள் இமையோர்
புரிநா ரகநா கபுரந் தரனே !

[உணர்த்தியவா - உணர்த்தியவாறு என்ன வியப்பு. தாரணம் - தாங்குதல். தாரணத்தையுடைய வேள். தாரகம் - ஆதாரம். தாரகமாக உள்ள புரந்தரன். நாகம் - தேவலோகம். புரந்தரன் - இந்திரன் : இங்கே தமிழ்வன் என்னும் பொருளில் வந்தது.]

தெவிதாஸ்கள் 28

சாபம் தவிர்த்த சாம்பவி
(ரஸபதி)

வழிபாட்டு வாழ்வு

தடசன், தகீஸ் சிறந்த தேவி தாஸன். அவன் தவத்திற்கு இரங்கி, அழபிகையே அவன் மகளாய் வந்தான். நலம் சிறந்த ஆண்களில், அவனுக்கு அழபிக்கை யில்லை. அதனால், பெண் களையே ஏராளமாகப் பெற்றுள்ளன.

தடசன மகளிருள், திதியும் அதிதியும் தகீஸ்சிறந்தவர்கள். திதி முத்தவன். அதிதி இளையவன். அழகில் உயர்ந்து, அறி விற் சிறந்த அழமகளிர், புனித சிலவயைத் தந்தையைப்போல் பூசிப்பவர்கள்.

ஆழ்கடவின் ஒசை, நரியூகீ யால் அடங்கா ;
தாழ்க்கார் தம்சுந்தரே செயலாறு, தாமடங்கிப் போவாரே.

அன்ன பூரணி ! சொர்ண நாயகி ! ஆகாய வடிவீ நமோ
கம : என்று, ஒயாது அவர்கள் வாய் ஒதிக்கொண்டே இருக்கும். அது கண்டு, மாபெரும் தங்கை மனம் மகிழும்.

பருவம் எந்திய அப் பாவையரை, அரிய வரலுக்கு அளிக்க, இடையருது தட்சன் என்னினன்.

நான்முகன் மக்கள் பலர். அவர்களுள் ஒருவர் காசிபர். அவர் சிரதையில் இருந்தாள் சிவை.

மாதேநி ! ஜகதம்பா ! வா அம்பா ! கா தாயே என்று, அன்புக் கண்ணீரால் அமலை திருவடிகளை அபிஷேகிப்பார். நாள்தோறும் இந்த நடை.

அதைத் தட்சன அறிந்தான். ககன வடிவியின பக்தரான காசிபர்க்கு, பக்தைகளான தன் பாவையர் இருவரையும், அன்பொடு மனத்தில் அளித்தான்.

மனம்போல் அமைந்த மஜைவியருடன், நலம் சிறங்க மனையறம் நடந்தது. காலையும் மாலையும், காசிபர் மாளிகையில் பரம தேவியின் பழுப்பிதான். புண்ணியமான வாழ்வு. இது புளிதமான போக்கு,

ஆசையால் வந்த அவதி

ஒருநாள் காசிபர், அடுத்திருக்கும் வளத்தை அடைந்தார். சிமலையின் நிறத்தை, அருள் நிழலை, கனிவை நினைவுறுத்தும் மாபெரும் தருக்களைக் கண்டு மகிழுந்தார்.

கணகவா தோற்றம். களையாள முகம். பருத்த மடியுடைய ஒரு பசு, எதிரில் மேயங்கு கொண்டு இருந்தது. கண்டார். மயங்கியது அவர் மனம்.

வனத்தில் பிறந்து வளர்ந்த பசு. இது நம் ஆஸ்ரமத்தில் இருந்தால, எவ்வளவோ நலம் என்று எண்ணினார். அருகில் சென்றூர். பசு சிமிர்ந்து பார்த்தது. தடவிக் கொடுத்தார். அருமையான சாது என்று அறிந்தார்.

பின்மத்தின் நரியென்னப் பேதையர்கள், நனமைக் குணமிள்ளிப், பாவக் கொடுமைகளே, செய்வாரே.

நூட்டு வந்தார். ஆஸ்ராப் பின்பறத்தில் கட்டினார். திதியும் அதிதியும், ஸ்வாமி! ஏது இது என்றனர்.

நேற்றுவரை சுதந்தரமாக இருந்தது. இன்று மக்கு, அடிமை யென்றார் காசிபர்.

அகில உலக அனுபவமும் இதுதானே என்று, நங்கையீர் இருங்கும் கலகல என்று கைகத்தனர்.

காசிபரே! என்று, வெளியில் காரரத்து ஒரு சூரி, யார் அது? எட்டுப் பார்த்தார். எதிரில் இருங்கான் வழங்கன்.

எங்கே பசு? என்று அதட்டினான். பதில் இல்லை. என்ன ஜூயா! கேட்கிறேனே!

அதை ஏன் கேட்கிறீர்? எழில் மிகுந்த காட்டில், சுயேச்சையாக இருந்தது. அறிந்தேன். கொள்ளு வந்தேன். அதைக் குறித்துக் கேட்க, உமகு என்ன உரிமை?

காசிபா! மோசமான பேச்சு இது! மேய விட்டேன், நூட்டு. வந்தாய். இப்போது என்னது என்கிறோய். நன்றா யிருக்கிறது நாடகம். மரியாதையாகக் கேட்கிறேன். விடுகிறோயா இல்லையா?

வருஞ்சு! கொழுத்த பசு; என்னதென்று இடையில் கொள்ளோ யடிக்கலாம் என்று என்னுகிறோய். இவ்வளவு கேவலமான அறிவு, உனக்கு எது வகையில் வந்தது? ஒன்றும் போதே! ஒடுப்போ என்று காசிபர் உறுமினார்.

காசிபா! நீதி யநிந்த நீ கெயவது அந்தி. கல்ல வர்கள்போல் நடிப்பவர்கள்தான், அதிக பாவத்தைச் செய்பவர்கள் என்று இப்போது அறிகிறேன். காட்டுப் பசு கட்டுக்கு. அடங்குமா? இது நான் வளாதத வீட்டுப் பசு. அதனுல்தான், வாஜா உன்னென்று வந்தது. இது என்னுடையது என்று ஶாதிக்கிறோய். இதன் பயனுக. அளவிலாத துங்பம் அனுபவிக்கும் மாளிடஞ்சி மணல்லில் பிறப்பை! தவறிய உன கெயலைத் தடுக்காத உன மனைவியரும், பேசை மாநுடமாகிப் பிறப்பர்.

வெங்கரால் சீடுவெந்து போவதிலை யெளுறைண்ணிப், புனமையர் ஜெயப்பிழையை பொறுப்பார்கள் மேலோரே.

தாய் பிரிந்து கன்றுபோல், உங்கள் வாழ்க்கை தமோறுவதாக என்று கடும் சொம் இட்டான். அங்கிருந்து அகன்னுன்.

திக்கற்றது என்று தீர்மானித்தேன். அனியாயம் செய் தேன். வருணன் மனம் எப்படி நொந்ததோ? என தவறு எத் தகையது என்று இப்போதுதானே தெரிகிறது; விதி இப்படி யுமா விளையாடும் என்று, கண்ணீர் சிந்திக் கலங்கினர் காசிபர்,

தாயே! சர்வ ஜீவ தயாபரி! சர்வ பாப நிவாரணி! உனக்கே அடைக்கலம்! அம்பா! உனக்கே அடைக்கலம் என்று அலறினார். பசுவை ஒப்படைக்க, வருணனை எங்கும் தேடினார். உள்ளம் உடைந்த அவன், உலகை வெறுத்தான். ஒடி எவ்வோ ஒளித்தான். அவன் இருக்கும் இடமே தெரிய வில்லையே!

பேதயர் ஏதம்

அதிதி காசிபரின் இளைய மனைவி. ஒரு பிள்ளையை அவள் பெற்றாள். பிறந்த பிள்ளை பேரழகன். ஆற்றல் மிக்க வன. அசுகாய சூரன். சிறந்த தவம் செய்தான். அதன பயனுக, பேருண இந்திர பதம் பெற்றான். புதல்வன வளர்ச்சி, தாயின் மனத்திற்குப் பூரிப்பளித்தது.

அதைத் திதி அறிந்தாள். அப்பேற்றைத் தானும் பெற ஆவலித்தாள். கணவரை வணங்கினாள். கருத்தைக் கூறினாள்.

மகப்பேறு தா மாதேவி என்று, விழிலை யிடமே விண்ணப பம் செய்! நினைவு சிறைவேறும் என்று, ஆராதிக்கும் முறையை, திதிக்குக் காசிபர் தெரிவித்தார்.

உணவை மறந்தாள். உறக்கம் துறந்தாள். பால் மட்டும் ஒருவேளை பருகுவன். எங்கேரும் ஒரு முகமாகி, வரத சீலை யைத் திதி வழிபட்டாள். தியாளம் கலைந்தபோ தெல்லாம், இங்திரனைவிடப் பிரகாசிக்க வேண்டும் என மகன் என்று, ஏங்கி மனம் வீங்கினான்.

என்றும் அறமே துளையாவ தெளறெண்ணித்,
தன்னுல இயலாவு தாஞ்சீசய்வர் தக்கோரே.

அடபாவமே ! சதா சிவவயை வழிபடும் இவட்டு, என் இந்த எண்ணம் ? யார் யார்க்கு எது எது தேவை ! அதை அறிந்து அம்பிகை அருளாளா ? ஒர் இடத்தில் எழுந்த தூர் நாற்றம், எங்கும் பரவி எவ்வரயும் பாதிக்கும். அதைபால், பொங்கல் எழுந்த ஒருவர் பொச்சரிப்பு, நினைவின் அகீஸ்களாய் விமிரும். நினைக்கப்பட்டார் நெஞ்சில் நுழையும். அவர்களையும் தம்போல் ஆக்கிவிடும். இது எவர்க்கும் தெரியவில்கியே. இப்பரிபவத்தை எவரிடம் சொல்லி ஆறுவது ?

விரதம் ஒருவாறு நிறைவேறியது. அம்பிகை அருளால், திதி மனோகரமான கருப்பம் எம்தினள். அதனால் அவன் உடல், பொன்னும் மின்னிப் பொலிந்தது. பத்தாம் திங்கள் பிறந்தது.

அது கண்ட அதிதி, பொருமையால் உள்ளம் புழுங்கினள். இறைவி பக்கதைகள் என்று பிரசித்தி யடைந்த இவர்கள் வரலாறுமா இப்படி ? அடபாவமே ! இதுதானு உலகம் !

இந்திரா ! உனக்கு ஒரு பங்காளி உதிக்கப் போகிறான் என்றும் அவன் உன எதிரியடா ! இதை எண்ணும் போதே என வயிறு பற்றி எரியுதடா ! சிற்றன்னை சிச், கருவிலேயே சிதைய வேண்டும் ! அதற்கு வழி செய்தால் தான், ஆறும், என் மனம் தேறும் என்று அழுதாள்.

தாய் வார்த்தையால் இந்திரன் தடுமாறினன. இமையவர் தலைவன் என்ற பதவி இருக்கலாம் ; இருந்து என்ன பயன் ? அவனும் ஒரு ஆளமாதானே ! -

திதியை அனுங்கினுன. எட்டுறூப்பும் சிலம் தோய இறைஞ்சினுன.

அம்மா ! எல்லாக்கும் ஒரு தாய். எனக்கு இரு தாயர், இது என முனையை புண்ணியை. இறைவியை எண்ணிய நோனபால் இளைத்தீர் உமது பாத சேவையே என் பாக்கியம்.

கண்ணிமையா தெளறும் காத்தாலும், தக்க அரண் எண்ணிலேல், வைத்தபெரிரூள் கள்வர்கைக் கெய்துறுமே.

தாந்தயைவிட தாய்க்குப் பணி செய்வதே தகுதி என்று சொல்லிக் கொண்டே, அவள் திருவுடுகளை வருடினன்.

வீர பதினிர்க்குதயான அவள், அவன் பசப்பு மொழிகேட்டுப் பல்லிளித்தாள். இனையடி வருடல் இதமா யிருந்தது. உடலை மறந்தாள். உறங்கிப் போயினான்.

இதுதான் சமயம் என்று இந்திரன், மங்திர தங்திர சாக ஸங்களால், சிற்றன்னையைப் பிரசவிக்கச் செய்தான். விறு விறுத்தான். வியர்த்த சிக்ககளை, ஏழு துண்டங்களாக வெட்டினான்.

ஙஙு ! நங் என்று அழுதது சேய். உடனே ஒவ்வொரு துண்டங்களையும், ஏழு துண்டங்கள் ஆக்கினான்.

சிறைந்த நிலையிலும் துண்டங்கள், மாதேவி அருளால், இறவாழல், நாற்பத்தெரஸ்பது மருத்து சிக்ககள் ஆயின்.

திதியின மயக்கம் தெளிந்தது. கலகலப்பா யிருந்த சேய்களைக் கண்டாள். குழுறி அழுதாள். ஆம். இது அதிதியின் போதனை என்று உணர்ந்தாள். பதைத்தது உடல். படபடத்தது மனம்.

இந்திரா ! தாய்ப் பேச்சைக் கேட்டு, செய்யத் தகாதன செய்தாய் ! எரியுதடா என் வாயிறு ! அழியட்டும் உன் மூவுலக ஆட்சி ஒழியட்டும் உன ஆக்கம் !

அதிதி ! சிறந்த என் கருவைச் சிறைத்தாய் ! என்னைத் தாழுவைத்த சீ மட்டும் வாழ்வாயோ பாவீ ! பாவய் பிறப்பே உளக்குப் பலிக்கும். பல காலம் சிறையில் படுகேடு அடைவை! சிறை வாழ்வில் உனக்குச் சேய்கள் பிறக்கும். பிறந்ததும் சுக்கு நூறுகி இறக்கும் என்று, கொதித்துச் சாபம் கொடுத்தான்.

அதைக் கேட்டிக் கொண்டே வந்தார் காசிபர்.

வெல்லும் வலியவரைத் தாம்பகைத்தல் வீணாகும்;
புல்லும் எளியவரைச் சீற்வதும் புன்ஷயியதே.

திதி ! அறியாமையால் பசுவை அபகரித்தேன். அதனால் பெருஞ்சாபம் பெற்றேன். அதே கதியை, அதிதி உண்ணால் அடைந்தாள் என்று, கலகல கண்ணீர் சிக்தினார்.

கணவர் கலக்கம் கண்டு, திதி ஆறுதல் அடைந்தாள் விதியின் சதி இது என்று, நிகழ்ந்ததை மறக்க முயன்றான் கக்களத்தியுடன் பழைய உறவில் பயின்றான். முன்போல் காசிபர் ஆஸ்ரமத்தில், தேவி பஜனை தொடர்ந்து உடன்தது.

பிள்ளைகள் செய்ந பீழை

அச்சா இரண்ணியன் பிள்ளைகள் அறுவர். உத்தம அவர்கள், தேவியை உபாளிப்பவர்கள். தங்கையை சீங்கினர். தவத்தைச் செய்தனர். பிரமதேவர், இடையில் பிரசன்னர் ஆயினர். அறுவரும் எருந்தனர். விழுந்து வணங்கினர்.

அம்பிகையை எண்ணி அருந்தவும் செய்தோம். சீமகீல அருளுமுள், சிறக்க உம்மைச சேவித்தோம். இறவாமல் பல காலம், இருக்க எமக்கு ஆவல் என்றனர்.

அங்கனே ஆக என்று, ஒதி மறைந்தார் நான்முகர். இந்த அளவு போதும் என்று, அறுவரும் இல்லம் திரும்பினர். பல காலம் இருப்பதால் பாது பயனா? பூழிக்குப் பாரங்தான். தற்பரியின் தான் சிழலில் தங்குவது பேறு. அதற்கு அயலான வாழ்வும் ஒரு வாழ்வா? அது னாய்க்கு எலும்பு கிடைத்த கலம். இதை விளைக்க, எவர்க்குந்தான் நேரம் இல்லையே!

கிட்ட வந்தால் வெட்டி விடுவேன்! எட்ட நிலலுங்கள்! ஓம் இரண்யாய நம : என்று, உலகமெலாம் எண்ணை உணர்கிறது. சீங்கள் தங்கைகே வையியான தறுதலைகள். எனக்கு அயலாகவா ஒரு தெய்வம் இருக்கிறது? எனக்குப் பஞ்சீரங்கம் பழக்கும் நான்முகன், வாழுமாறு உங்கட்கு வரத்தைக் கொடுப்பவன்! அவமானம்! அவமானம்!

கல்காணில நாயகானு வாறு, கடைநாளில்

நல்லறம்டி இசுப்பெகன்னில், நம்மக்கள் செய்வாரோ.

என் முன் ஸில்லாதீர்கள், ரான் மன்னிக்கலாம், கால மேயி, எதிர்காலத்தில் உங்களைப் பறதக்கத் துடிக்க வறதக்கப் போவிறுன் என்று, கணைகுருவுக்காட்டி இரண்ணியன் காஜிததான்.

தங்கைத் தந்த சாபத்தை எண்ணி, ஆறு சிறுகும் அஞ்சினர். அம்பிகை அருளில் ஆழாமல், ஆடிள் மட்டும் பெற்ற தம் குற்றம் எண்ணிக் குழநினர், விந்திய மலைக்கு ஓடினர். விமலையை விளைந்து இருந்தனர். உருண்டு கால சக்கரம் ஒடியது.

தெரிந்து செய்தாலும், தெரியாது செய்தாலும், புனித தன் பக்தர்கள் குறைகளை, அமலை பொறுப்பவள் அல்லவா! அவர்கள் பெற்றிருக்கும் சாபங்களை அகற்றத் திருவுளம் பற்றினன்.

வடமதுரையில் காசிபர், வசதேவராய்ப் பிறந்தார். அன்று ஒரு பக்கவைக் கவர்ந்த பாவம் தீர், இப்பிறப்பில் பக்ககள் பலவற்றைப் பரிபாலித்தார்.

அதிதி, தேவகன் மகளாயப் பிறக்கு, தேவகி எனும் பெயர் பெற்றுள். திதி ரோகணி யாயினா.

வசதேவர் தேவகியை மணக்கும் அமயம், இவடகுப் பிறக்கும் எட்டாவது பிள்ளை, அசர கம்சனை அழிப்பன் என்று, அசரீரியாகி இறைஙி அறிவித்தான்.

அன்று இரண்பன் சொன்ன கால மேமிதான், இன்று கம்சனுயப் பிறந்து இருக்கின்றன; தவசிகட்கு, அவனுல் எவ்வளவு தலைவேதனை!

அசரீரி கேட்ட அளியாயக் கம்சன் மனம் அதிர்ந்தது. சிறந்த அுத்தம்பதிகளை, அவர்களை மரணிகையிலேயே சிறைவைத் தான்.

அன்று சாபம் அடைந்து, விந்திய மலையில் தவம் செய் திருந்த இரண்ணியன் பிள்ளைகள் அறுவரையும், ஒவ்வொரு சேய்களாக உமாதேவி, தேவகியிடம் உதிககச் செய்தான்.

கள்ளியகில், காக்கை கரைதல்களும் காண்பார்போல், உள்ளல்சொல், ஏவர்வாய்ய வுந்தாலும் உத்தமமே.

திருமணத்தில் செய்த உடன்பாட்டுப்படி, பிறங்க ஒவ் வொரு பிள்ளையையும், கம்சன் கனன்று கல்லில் மோதினன். அங்க அளவில் அம்பிகை, அறுவர் காபத்தை அழித்தாள்.

ஆதிசேடன் நான்கு மாதம் தேவகி வயிற்றிலும், ஆறு மாதம் ரோகணி வயிற்றிலும் தங்கக் செய்தாள். அவன் பலராமனுக அவதரித்தான். எம்பெருமாட்டு திருவுளம் பற்றி ஆல், எதுதான் விகழாது என்றனர் மேலோர்.

எட்டாவது பிள்ளையாக, திருமாலீத தேவகி உதரத்தில் உதிக்கச் செய்தாள். என்னிரவில் கண்ணன் பிறங்தாள்.

கோகுலத்தின் குறுலில் மனனர் நந்தகோபர், அவர் துணைவி யசோதை. அவ்விருவரும் பரம தேவியின் பக்தர்கள். அவர்களும், வசதேவ தம்பதிகளும் ஆருயிர எண்பர்கள்.

‘எட்டாம் பிள்ளையை என்னிடம் விடு : கம்சன் பீவிக்கு நான் ஒரு பிள்ளையைத் தருகிறேன் ; இது அமலீ என் கனவில் அறிவித்தது’ என்னுள் யசோதை. உசிதப்படி செய்யுங்கள் என்னுள் தேவகி.

சிறைக் கதவு திறங்குவிடும். வசதேவா ! இக் குழவி யைக் கொண்டு போ ! யசோதையிடம் கொடு ; அவள் தரும் பெண் குழந்தையைப் பெற்றவா என்று, ஆகாயவாணி மூலம் அம்பிகை அறிவித்தாள்.

வசதேவர் கண்ணனைக் கொண்டு சென்றார். அறிவிப்பின பழையே சூழ்நிலை அமைந்தது. யழுகோ வெள்ளமும் இடுப்பளவாக இருந்தது.

நந்தகோபர் மானிகைப் பக்கச் செல்வங்களைப் ‘பார்த்து, வியங்கு நின்றார் வசதேவர்.

கழநாயைத் திருப்பிக் கழப்பார்கள் யாரே ?

கழகுணத்தர் காய்ந்தாலும், காயார்கள் கற்றேரே.

வசதேவரே! என்று ஒரு குரல். திடுக்கிட்டு நோக்கினார். தான் பெற்ற பெண் குழந்தையை, யசோதை, தியாக உணர் வோடு கொணர்ந்து தந்தாள். அவள் மகவு அது என்று அறி யாத வசதேவர், ஆர்வத்தொடு வாய்கினார். திரும்பினார். சிறையுள் புகுந்ததும், கதவுகள் மூடின, காவலர் கண் விழித் தனர்.

ங்கு! ந்கு! என்று அலறி அழுதது மகவு. கம்சன் வந்தான். கேயை எடுத்தான். கல்மேல் ஏறிந்தான்.

விர் என்று அம் மகவு, விண்ணில் எழுந்தது, என்ன அதிகயம்! உக்ர தேவதையாகத் தேவி, தன் உக்ரம் காட்டி னன். அதன் மூலம், கம்சன் தவத்தால் பெற்ற ஆக்க சக்தியை அபகரித்தாள்.

கழ்சா! உள்ளைக் கொல்ல இருபபவன், கோகுலத்தில் வளர்கிறுன் என்று கூறி மறைந்தாள்.

கலங்கினன் அவனான். கோபால்சீகர கொல்ல, குழ்ச்சிகள் பல செய்தான. முயற்சி எல்லாம் வியர்த்தம் ஆயது. அதையே எண்ணிய அதிர்ச்சியில், அவனது தேகசக்தி தேயுந்தது. இருதியில் கண்ணால் இறந்தான்.

தேவியின் சாயையை, கண்ணில் கண்டு களித்த வசதேவ தேவகி தம்பதிகள், நாதகோப யசோதை தம்பதிகள், கோபிகைகள் முதலினோ, தொல்கௌதரும் சாபம் தொலைந்தனர். ஜூன்ம சாபல்யம் பெற்றனர். இறைவி அருள் நிழவில் இளபம் எப்தினர். இது, தேவி பாகவத வரலாறு.

வாழ்க தேவிதாசர்கள்.

ஓம்.

தேவகாய் முழுமையை நாய்தினனுப், பிறர்க்குதவா ;
ஆவகதுபோல லோயி, அனுப்பியான ஸ்யானே.

காசுஸ்தன் கருணைவள்ளல்

(ஆ. கி. ரங்கராஜன்)

அகிலலோக மாநாதா உய்தற்கென இறைவனெடுத்த அவதாரங்களில் ஸ்ரீ ராமாவதாரம் மிகவும் புனிதமானது. தனிச் சிறப்பு வாய்ந்தது. ஸ்ரீராமன் பூதலத்தே வாழ்ந்த காலத்தில் எங்கும் அந்தியோ, அதர்மமோ தலைவிரித்தாடவில்லை. அதோடு அதீதியும் அதர்மமும் உருவெடுத்த அரக்கர்குழாம் அழிக்கப் பட்டது. எவ்ரும் பரம இனபததில் ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தனர் அழுதுகொண் டிருக்கும் குழந்தையும் ஸ்ரீராமனின் பெயர் கேட்டால் சந்தோஷமும் ஆவலும் கொண்டு அவனை வரவேற்கத் தயாராகுமாம்.

ஸ்ரீராமன் தனது சிறு பிராயத்தில் குடிமக்களிடம் செலுத்திய அனபு அளவு கடந்ததாகும் ஜாதி, மத பேதங்களையும், ஏழை, தனவந்தா என ற வேற்றியமையையும் கருதாமல் அலீவர்பாலும் அபரியிதமான வாஞ்சை காட்டினன். ஸ்ரீராமன், இலக்குவள், பரதன், சதருங்கன் முதலிய அரசினாங்குமார்கள் வீதிவழியாக உல்லாசமாக வருகையில், அவனைக் காண நகரமக்கள் தீர்ளதிரளாக வீடுகளின் சாளரங்கள் வழியாகவும், வெளியிலும் ஆங்காங்கு கூட்டுறிற்பராம். ஸ்ரீராமனே என்னில், ஆவாகனைத் தன அருகில் அழைத்து அவர்தம் குறைகளைக் கேட்டறிந்து அவற்றை அதிக அனபுடன் தீர்த்து வைப்பாரும்.

ஸ்ரீராவனினா இத்தகைய அனபு நாள்டைவில் அதிகரித்து எத்தகையோரையும் சமமாகப் பாயிக்கும் நெறியில் பரிணாமித்தது. ஆதலினுலேதான், பரதன் ஆண்டாலும் தான் ஆண்டாலும் ஒன்றுதான் என்ற மனோபாவத்தில், காளக மேகத் தபாராயினன். குடிமக்களிடம் ஸ்ரீராமன் செலுத்திய அனபின் காரணமாகவே, குடிமக்களும் அரசினாங்குமாரன் ஆரண்யமீகத் தலைப்பட்டது பற்றி துடிதுடித்து வருந்தினர்.

ஸ்ரீராமனின் தனமை யாதெனில், சரணடைக்தோரை ஆதரித்தல், சரணடையாதவரைபபற்றி சஞ்சலம் கொள்

நீர்குதிரையின சேனத்தை நாய்மேல் இடுவார்போல்
அறபரை மேலோராப் நீராற்றலதி பாவமரோ.

ளாகம இவையோம். சரணடையாமல் பகைத்தவர்க்கும் கருணை காட்டியவன ஸ்ரீராமனெனின், ஸ்ரீராமன் பெருங் கருணைத்திற்க் படைத்த வள்ளல் என்பதில் ஒயம் உண்டோ?

வேடுவனுகிப் பூக்கீஸ் ‘நீ எனதுதம்பி’ எனக்கூறிய போது, ஸ்ரீராமன் எத்தகைய உயர்ந்த பண்பில் விளங்கினான் எனபது கூறுமலே விளங்கும். சித்திராகூட பர்வதத்தில் தங்கியிருந்த காலத்தே, காக அசுரன் பிராட்டியாரின் குயங் களைக் கொத்தியபோது சிந்திய உதிரத்தைக் கண்ட ராகவன் ஒரு துரும்பை எடுத்து அவன்மீது ஏறிய, அது அஸ்திரமாகி அவனைத் தொடர, அசுரன் பல இடங்களில் சென்றும் தபப முடியாமல் ஸ்ரீராமனையே சரணடைந்தபோது, அவன்மீது சினம் தணிந்து, பின் குற்றவாளிக்குச் சிறிதேனும் தழ்டனை அளித்தே ஆகவேண்டுமென்ற நியதிக்காக, அவனும் மமதை அடங்க ஒரு கணபார்வையை நீக்கி விடுவித்தனா. மனாரிகக மும்யாத குற்றம் செய்த காகத்திற்கே அபயநூல்கூடும் கூடும் காரணத்தால், ஸ்ரீராமனுக்கு காகுஷ்டனு, எனும் பெயர் ஏற்பட்டது.

பகைவனைப் பழிக்குபபழி வாங்குவதற்கு குழுநிமையும் சஞ்சர்ப்பமும் வியாயமும் இருக்குப்போகூடுப்பகைவன தன குற்றத்திற்கு வருங்கித திருநதவேண்டுமென்பதற்காக, தச முக்கீஸ் ‘இன்றுபோய்ப் போக்கு நானோழர்’ என நல்கினா; நாளினாக கழுக்கன, வாளைதாவுறு கோசல நாடுடை வள்ளல்! என்று, கம்பா இராகவனின் கருணைத் திறத்தை வாணிக்கினருடெனில், இதைவிட வேறு சான்று யாது உள்ளது?

பெரும் பக்தர்க்கட் கெல்லாம் மிகவும் எளிய முறையில் அருளியுள்ளான ஸ்ரீராமன். தனமீது கொண்டிருந்த பக்தியினால் பிறருக்குச் சேரவேண்டிய பொருளென்றும் கருதாமல், பத்ராசலத்தில் ஆலய மெழுபபித் திருப்பணி செய்த கோபன்னு எனபவுரின் துனபத்தைத் துடைக்க, அபபண்தைத் தானே சேவகன்போல வந்து முகமதிப் மனனனிடம் செலுத்தினன. தியாகராஜ ஸ்வாமிகள் பலலக்கில் சேஷத்திர யாத்திரை செய்கையில், வழிமறித்த துவுட்டர்களை ஊர்க்காவலர் உருவில்

நாய்வால் நிமிர்தத ஆவதிலூ, நாண்மிலா

ஆயிழையா ரைத்திருத்தும்-ஆண்மை, எவர்க்குளதே.

வந்து விரட்டி யாட்ததன். கபீர்தாசரின் மனைவியைக் காக்க அதே உருவில் வந்தன்.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் முக்கிய சிஷ்யரும், வெளிநாடுகளில் இந்தியரின் பெருமையைப் பரப்பியவருமாகிய நாரேந்திராத தத்தர் எனும் விவேகானநத் ஸ்வாமிகள், ஒரு சமயம் ஆதாவு எதுவுமின்றி புகைவண்டியில் கொடுக்குநாப் பிரயாணம் செய்துகொண் டிருநத்போது' உணவு அளிப்பாரின்றி, கையில் காசும இன்றிப் பட்டினியுடன் செலவு நேரிட்டது. அவருடன்கூட ஒரு வர்த்தகன் சென்று கொண்டிருந்தான். ஒரு சந்திப்பு நிலையத்தில் இருவரும் இறங்க நேரிட்டது. வர்த்தகன் செல்லும் இடம் வேறு. விவேகானநதர் செல்லும் இடம் வேறு. இவ்விருவரும் இறங்கிய நிலையத்தில் வசதிகள் குறைவாய் இருந்தபடியால், அதிக காசுகொடுத்து வாத்தகன் சுகசாதனங்கள் கொண்ட தங்குமிடத்தில் சென்று அமர்ந்து. தான் கொண்டு வந்திருந்த உயர்ந்த ரக தினபண்டங்களை அருந்த ஸாயினன். விவேகானநதரே, வெளியிலே கடுகினற மணவில் எனித்த வஸ்திரத்தை விரித்து அதில் நின்று கொண்டிருந்தார் பட்டினியாக. வர்த்தகன் வண்டியில் வந்து கொண்டிருந்த போதிருந்து, அவரை இழிவுபடுத்திக் கொண்டிருந்தான். அதற்காக அவா ஏதும் கருதவில்லை. யாவும் இறைவன் செயலென்று எண்ணியிருந்த அவர் அவனிடம் எதுவும் பேசவுமில்லை. வருநதவுமில்லை.

அவ்வெளியில் அவ்வுரிமிருந்த தினபண்ட விறப்பை யான விவேகானநதரை முன்பின் அறியாதவன் பல தின பண்டங்களுடனும் பருகும் சிருடனும் ஆசனம் ஒன்றுடனும் அங்குவங்து அவரை உணவுண்ண அழைத்தான். ஐயற்ற விவேகானநதரிடம் அவன் நோக்கி தான் உணவருந்தி சிறிது இனைப்பாற சயனித்ததாகவும், மீராமபிரான் கனவில் தோன்றி அயருகு உணவு எடுத்துச் செல்லுமாறு இருத்தவை அத்தர விட்டு, அடையாளம் காட்டி, விவேகானநதர் தனது பகதர் என்றும், அவர் பட்டினி கிடக்க தன்னுடை சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை என்றும் கூறியதாகக் கூறித், தான்

கொண்டான குறிப்பறியும் கோநை துணைவியெனில் எணகடலில் ஏற்றமிட்டன் 'போலகுறைபே இலக்கியரே.

கெள்ளுவங்கு உண்டிகளை அருங்துமாறு அளித்தன். அவர் இறைவனருளை வியங்கு அவற்றை ஏற்ற அருங்கி மகிழ்ந்தார். கண்டிருங்க வர்த்தகனை மனம் அதிர்ந்து, அவரது உயர்விலையை உணர்ந்து அவரைச் சரணாடைந்தனன்.

என்குணங்கள் வாய்ந்த இறைவன உலகோர் வாழ்ன்னி, தாரக மந்திரத்தைத் தனது நாமமாகக் கொண்டு, அவனியில் பல்லோர்புகழ் அற நெறிக்கும் அன்புக்கும் நிலை தந்து வாழ்ந்தமையால், வெகுகாலம் பூவுலகில் அநீதியும் அதர்மமும் தலைகாட்டாமல், உலகோர் இனபத்தில் திணித்து மகிழ்ந்தனர்.

பாமர மக்கள் முதல் பேரநிஞர்வரை, அறியாத குழந்தை முதல் அருங்கவ முனிவர் ஈருக அனைவருடனும் பழகி, அனைவர்க்கும் அன்பு நெறியை அறிவிததுத், தான் தனிப்பெறும் அருளாளன் எனபதை உலகுக்கு உணர்வித்த காருஸ்தன கருணை. வள்ளல என்பதில் ஒயபபாடு உண்டோ?

* * * * * திருவண்ணமலையில் ஆகஸ்ட் 15 வ

ஸ்ரீ அருணகிரிநாதர் திருவிழா

காலை 6 மணி முதல் இரவு 2 மணி வரை
திருப்புகழ் தேவார பாராயணமும்,
அறிஞர்களின் விரிவுரையும்
தொடர்ந்து நடைபெறும்.

அன்பர்கள் கலந்து இன்புற வருக !

THE DAY

'Well begun is half done' is a trite saying. Even so the glory of the dawn indicates the quality of the day. The day is of two kinds. One is of the eternal (*இபூர் நாள்*). The other is of the evanescent (*உபூர் நாள்*). In the view of the Tamil Saints, the life of man in this world is cast in a measure of days—a period; and unto each man according to his destiny the period of life gets fixed. The life of man is but a period over which the process of death is in progress culminating at the end of the last day of life so called. At birth, man gets fund of life energy which is expended over the life-period and the exhaustion of life-energy marks the point of time man is supposed to be dead. In truth the death-process commences the moment life starts, and the period of life is but a slow process of death from day to day over the whole period of life.

It is the settled conviction of the Tamil Saints that every day that passes is not counted in the period of days settled by destiny. It is open to man to allow days to pass, which will only hasten man to his ultimate dissolution. It is also open to him to live days that

do not exhaust any portion of life-energy allotted to him—nay he can even add to the quantum of life-energy allotted to him at birth.

The days in life where life-energy has been expended are days of death, that is of partial death. Life is gone to the extent it is measurable by the tune of the day so spent. These are days of evanescence. The mind of man had got engaged over the day, over the transient things of life in the material world. A day so told off is a day lost for ever, accounted as past. In fact death had consumed one day of the life-period. Such a day saint Appear has described as “*ગમત નાર*”, the idea being that the day lost is a day that was not born at all—not a day that has added anything to life. The day of birth (*જન્મ નાર*) is really the day of the birth of fresh life (*ગમત નાર*) and not the day of death or loss of life or life-energy (*ગમત નાર*). The day that is not accounted in the period of life so called is of the eternal. The days of birth are the days when there is added more and more of life energy. As the Lord God is the very life of all living things, as he is the true storage of life energy, the mind which dwells on the great qualities of God, which is engaged in the

attunement with His divine nature, brings and secures for its possessor the man, more and more of life-energy. The day so spent goes to the credit side of life and not to the debit side of it. Now one can appreciate the song of saint Appar who declared that the days when the Lord has not been meditated upon, spoken about or sung about, are days that have never dawned to endure or profit, but days that have ticked off a part of our life period into death. The sages counsel that man must live to gather life-energy and not to lose the life-energy the Maker gave him. Making allowances for other forces bearing on the question, let man live to live and to live from day to day. Let not man live only to die and to die.

Over ten stanzas Saint Appar sings of days described by him as "days untorn" as opposed to "days ineffaciable", (*இபூர் ஏர்*) and (*ஒபூர் ஏர்*). The former are the days of the play of death, of the march of time whereby the present is submerged into the past. The latter represent days during which the flow of time had been stopped for him, and the man is in instant touch with that entity which is ever present and beyond time.

The great Manickavachagar contributes a dynamic thought when he described himself—("பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சஞக சூழ புழுத்தலைப் புலைப்பேணன தனக்கும்")—Truth is eternal and Truth is one and only one. He who contemplates on the one Truth, draws unto himself the quality of its External Existence. He who revels in the desires and hatreds of the material changing world, plumps for Untruth and thereby shortens even the short life destined for him.

Saint Siva Vakkyar declares on oath that man can live in the spirit of eternal youth on one condition.

"மூலமாம் குளத்திலே முளைத்தெழுங்க கோவையை
காலமே வெழுந்திருந்து நாலுகட்டி அறுப்பிரேல்
பாலனுகி வாற்றலாம் பறப்ரம்ம மாகவாம்
ஆலமுண்ட கண்டர்பாதம் அம்மைபாதம்
உண்மையே "

The condition is that man should at the dawn of each day discharge his mind of all desires and hatreds and keep the pool of his life-blood free from the contamination of the feeling of separatism, that is he should, in touch with Supreme, live in love for all.

It is interesting to note what Saint Bharathiyar has sung of the living day and how to secure it. If a man dies during day and does not learn to live in it, he will of necessity be consumed by death one day or other. He declared that he felt that he was born with the dawn of the rising sun, with the sprouting leaf, with the budding flower, in the vastness of the sky and over the waves of the mighty ocean. The spirit of life and death is not of the body, but of the mind, and its reflection alone is felt in the material expression of the body of man.

३ ३ ३ ३

ஒதியும். உணர்ந்தும். பிறர்தமக் குரைந்தும்
 உள்முதல் தான் அடங்காத
 பேதையிற் பேதையார் இலர் என்ற
 பெரியவர் சொற்கு இலக்கு ஆனேன் :
 கோதறும் ஆறு கொடுமூடிப் பவளாக்
 ருன்றம் ஒத்து இலகு கட்டமா !
 வேத கோவங்கள் முழங்கிய போரூர்
 வீறிவாழ் ஆறுமா முகனே !



Coffee

Ours for Quality

RAW ROAST OR GROUND
GANESH & CO., (MADRAS) LTD. MADRAS

நம்பிக்கைக்கும் நான்யத்திற்கும் உங்கள்
நன்மதிப்பும் பெற்ற நகை வியாபாரிகள்

சுவர்ண மாளிகை

A. S. S. M. சோமசுந்தரம் செட்டியார் & Co.

தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் வியாபாரம்
124, தெற்காவணி மூலவிதி :: மதுரை
Tel: "FAITH" Estd: 1924. Phone: 113



குடை மார்க் பின்னில்
(சிறந்த கிருமி நாசினி)
ஸரிப்பாக:

ஸ்ரீராம் வேர் ஹவுஸ்
49. கெடன் ஹாம் ரோடு
சென்னை-3. டெலிபோன்: 2510
பிபோகும்தான்:

கார் டி கம்பெனி
129, மூர் தெரு
சென்னை-1. டெலிபோன்: 2058

அமிர்தவகனி சந்தார்க்டு வேண்டுகோள் :
பங்குளி மாதத்துடன் உங்கள் வருட சந்தா முடிவடைந்தபடியால்,
தனை கூர்ந்து பிலவ வருஷ சந்தாத் தொகையை அனுப்பும்படி ஞாபகப்
படுத்துகிறோம் வி. பி. லில் அனுப்ப இயலவில்லை.

அமிர்தவகனி காரியாயம் 54, பந்த தெரு, சென்னை-1.